

இரண்டாவது *பொருநராற்றுப்படை.



அனுஶ யரண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுருது
வேறுபல முன்னிய விரகறி பொருந
குளப்புவழி யன்ன கவபெடு பத்தல்
5 விளக்கழி அருவின் விசியறு பச்சை
பெய்யா விளஞ்சுற் செய்யோ எவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியறு போர்வை
யளைவா மூலவன் கண்கண் டன்ன
10 துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
யெண்ணூட்டி நகள் வடிவிற் ரூகி
யண்ணு வில்லா வமைவரு வறுவாய்ப்

* பொருநராற்றுப்படைக்கு இந்தூலை மேற்கோளாகக் காட்டினர்;
தோல். புறத். சு. 36, ந.

2. “சாறு - விழா ; ‘சாற.....உருது’ இது போநாற்றுப்
படை” தக்க. 394, உரை.

1 - 2. “கல்லெனக் கவின்பெற்ற வழிவாற்றுப் பதித்தமிற், புல்
லென்ற களம்போலப் புலம்புகொண்டு - கல்லென்னும் ஓசையுண்டாக
அழகு பெற்ற திருங்களை வழிப்படுத்திவிட்ட பிற்றைஙள் பொவி
வழிந்த இடம் போலத் தனிமைகொண்டு” கலி. தி : 10 - 11, ந.

5. “விளக்கழி ஒறுத்த போலும் விசியறு போர்வை” (சீவக.
559, ந.) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

‘வள் - தோல் ; விளக்கழில்.....பச்சை’ கலி. “வள்ஞாறு”
மயிலேலூம். மேற்.

7. பி - மி. ‘ஓழுங்கிய’

8. “பழையதோர் பொல்லம் பொத்திய” திருவிளை. விறகு. 13.

11. “பிறைபிறங் தன்ன பின்னேங்கு கவைக்கடை” பேரும்
பாணி. 11.

10 - 11. “கொளத்தகு திவவத் திங்கட் கோணிரைத் தனைய
வாணி” சீவக. 559.

12. “குளைவறங் தன்ன விருங்கு வறுவாய்” பேரும்பாணி. 10.

பாம்பணங் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங்

15 கண்கை டிருக்கைத் திண்பினித் திவவி
ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசித் தொடையன்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன

20 வணங்குமெய்ந் நின்ற வழைவரு காட்சி
யாறலை கள்வர் படைவிட வருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை
வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ்
சிருடை நன்மொழி நீரொடு சிதறி

25 யறல்போற் கூந்தற் பிறைபோற் றிருந்தற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க
ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்ப்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பன்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

30 பூங்குழை யூசற் பொறைசால் காதி
ஞன்டச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி

14 - 5. “ செடும்பணைத் திரடோண் மடங்கை முன்கைக், குறுங்
தொடி யேய்க்கு மெவிங்துவீங்கு திவவு ” (பேநும்பாண். 12 - 3) ;
“ தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவு ” மலைபடு. 21.

19 - 20. “ மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்
பெய்தி.....குற்ற நீங்கிய யாழ் ” சிலப். எ : 2 - 4.

21. பி - மி. ‘ படையிட ’

23. “ வார்தல் வடித்த லுங்த லுற்றதல் ” சிலப். கானல்.

16 - 24. “ ஆய்தினை யவைய லையவா நரம்பாங் கணிபெற
வாரியும் வடித்தும், ஏயற முறையே யுங்தியு முறழ்ந்து மிழைந்தஞ் ரோடு
நன் மொழிக, டேய்வற வெடுத்துச் சிதறியும் பல்காற் றேனுற மின்
னிசை யெழுப்பி ” இலங்க. நாரதர்க்கை. 24.

29 - 30. “ மயிரெறிகத்திரை யனையவாய் ” (சீவக. 168) ;
“ மயிரெறி கருவி வள்ளை ” (கந்த. மாயைப். 46) ; “ மயிரெறி கருவி
தனதிழி தொழிலை மதித்துமனு சிகனுறை தாங்க ” ஆளைக்கா. அகிலாண்ட. 38.

ஞடமைப் பணைத்தோ எரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காங்தன் மெல்விரற்
கிளிவா பொப்பி னூளிவிடு வள்ளுகி

35 ரணங்கன வுருத்த சணங்கணி யாகத்
தீர்க்கிடை போகா வேரிள வனமூலை
நீர்ப்பெயர்ச் சுழியி னிறைந்த கொப்பு
முண்டென வுணரா அயவு நடிவின்
வண்டிருப் பன்ன பல்கா மூல்கு

40 சிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரன் குறங்கிற்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

32. அரிமயிர் முன்கை : “ அரிமயிர்த் திரண்முன்கை, ஹலிஷூ
மடமக்கையர் ” புறநா. கக : 1 - 2.

33. காங்தன் மெல் விரல் : “ முளிதயிர் பிசைந்த காங்தன் மெல்
விரல் ” தறுந். கசன : 1.

34. உகிருக்குக் கிளிமுக்கு : “ கிளிவா யன்ன வொளிவா யுகி
ரின் ”, “ கிளீ வாயி னன்ன வள்ளுகிர் ” பெநுங். உ. 15 : 76,
ச. 7 : 42.

36. “ இடையீர் போகா விளமூலை யாளை ” (தே. திருவோத்தூர்,
2); “ ஈர்க்கிடை போகா விளமூலை மாதர் ” (திருவா. போற்றி. 34);
“ ஈர்க்கிடை புகாம லடிபரச் தோங்கு மேரிள வனமூலை ” நைடதம்,
சயம்வரப். 77.

35 - 6. சணங்கணி யாகத்து.....மூலை : “ சணங்கணி வன
மூலை ” கலி. சு. 1.

37. “ புனற்சழி யலைத்துப் பொருந்திய கொப்புத் ” பெநுங்.
உ. 15 : 68.

39. “ வரியல்குல் வண்டிருப் பன்ன தகைத்து ” யா. வி. கு.
84, மேற். ‘கல்வின் மேல்.’

“ பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல் ” (சீவக. 1996, ந.)
என்பதற்கு இது மேற்கோள்.

40. யாளைத்துதிக்கை மகளிர் துடைக்கு : “ இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் றிரண்ட, குறங்கின் ” (சீறுபாண். 19 - 20);
“ சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து, மென்மையி னியன்று
செம்மைய வாகி, நண்புலீற் றிருந்த ஏலத்தகு குறங்கினள் ” (பெநுங்.
ந. 5 : 12 - 4); “ கரிக்கைக் கவான் ” (யா. கா. க-றை. 14); “ மால்
யாளைக் கைபோலக், கொல்லத் திரண்ட குறங்கினாள் ” விக்கிரம. உலா.

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
யரக்குருக் கண்ண செங்நில வெதுங்கலிற்
பற்பகை யுழந்த நோயொடு சிவணி

45 மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு
ண்பக ஸந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி அருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக் கேற்ப நாடொறுங்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி

50 யிலையின் மராத்த வெவ்வங் தாங்கி
வலைவலங் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
யீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றுண்

42. “உயங்குடாய் நாவி னல்லெழி வைசூடி, வயங்கிழை யுவறி யவடி” (சிறுபாணி. 17 - 8); “மதக்தபு ஞமவி நாவி னன்ன, துளங் கியன் மெவிந்த கல்பொரு சீறடி” (மலைபடு. 42 - 3); “மூயல்வேடு டெழுங்த மூடிகுவிசைக் கதாய், நன்னாப் புரையுஞ் சீறடி” (நற். உடுகு : 10 - 11); “நாய் நாச் சீறடி” (சிவா. 2694); “இளைப்புறு ஞமவி வலத்தகு நாவிற், செம்மையு மென்மையுஞ் சிறந்துவனப் பெய்தி.....உறுஉஞ் சேவடி” (பேஞ்ச. உ. 19 : 176 - 85); “வருந்துநாய் நாவி னணிகொள் சீறடி”, “வருந்துநாய் நாவி னன்ன மலரடி” (கூர்ம. இராமன் வனம். 15, இராமன் வைகுந்த. 28) “வருந்து நாயினது நாவினை வாட்டித், திருக்து வென்மையெழில் சேர்ந்த மலர்த்தாள்” இலிங்க. அம்பரீடைன. 37.

43. “அரக்குவிரித் தன்ன செங்நிலம்” (மலைபடு. 507); “அரக்கத் தன்ன துண்மனற் கோடுகொண்டி” (பதிஃ். ந. 0 : 27); “அரக்கத் தன்ன செங்நிலப் பெருவழி” அகநா. கச : 1.

45. “அடுமரன் மொக்குளில்” (நற். உருவு : 2); “மரற்பஸ் பழம்போன்று கொப்புள்” சிவக. 2339.

44-5. இஃது இடத்திற்கு ஏற்ற உவமைக்கு மேற்கோள்; இ-வி. சூ. 639, உரை.

47. மநுத. 205 - ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.

செய்யுட்கண் பல தொகையும் விராய்வங்து ஒரு சொல் நடைய வாதற்கு இது மேற்கோள்; தோல். எச்ச. சூ. 24, ந.

50-51. “கணையெரி நிகழ்ந்த யிலையி வங்காட், உழைப்புறத் தன்ன புள்ளி சீழல், அசைஇய பொழுதில்” அகநா. நாக : 19 - 21.

முரசமுழங்கு தானே மூவருங் கூடி
 55 யரசவை யிருந்த தோற்றம் போலப்
 பாடல் பற்றிய பயதுடை யெழாஅற்
 கோடியர் தலைவ கொண்ட தறிந
 வறியா மையி னெறிதிரின் தொராஅ
 தாற்றெதிர்ப் படுதலு னோற்றதன் பயனே
 60 போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந
 வாடுபசி யுழங்தனின் னிரும்பே ரொக்கலாடு
 நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
 ரெழுமதி வாழி யேழின் கிழவ
 பழுமர முள்ளிய பறவையின் யானுமவ
 65 னிமுமென் சும்மை யிடனுடை வரைப்பி

54. “முரசமுழங்கு தானே மூவ ருள்ளும்” (பெநும்பான். 33 ;
 புநா. நடு : 4) ; “முரசமுழங்கு தானே யரசொடு வேண்டினும்”
 பெநுங். ஈ. 18 : 227.

தோல். கிளவி. கு. 33, சே. ந. உரை. மேற்.

54-5. முரசுத்தற்கு மேற்கோள் ; தோல். புறத். கு. 31, ந.

54-7. இவை சிறப்புப்பற்றி வக்த உவமத்திற்கு மேற்கோள் ;
 தோல். உவம. கு. 4, இளம். ந ; இ - வி. கு. 639.

59. “பொழுதெதிர்க்க, புள்ளினிர் மன்ற ஏற்றுக் குறுதலின்”
 மலைபடு. 65 - 6.

61. ஒருபொருட்பண்மொழிக்கு இங்வடி மேற்கோள் ; நள். கு.
 397, மயிலை ; நன் - வி. கு. 398.

64. “பழுமரங் தேரும் பறவை போல” (பெநும்பான். 20) ;
 “பழங்தேர் வாழ்க்கைப் பறவை போல” (மதுரை. 57b) ; “தாஅ
 வஞ்சிறை னொப்பறை வாவல், பழுமரம் படரும்” (குறுந். கள :
 1 - 2) ; “யானோப் பழுமரம் புள்ளியிழிக்க தன்ன” (புநா. களக :
 3) ; “மாக்களாற், புட்பயில் பழுமரப் பொலிவிற்று”, “பார்
 எகழு பழுமரப் பறவை” (கிவக. 93, 828) ; “மரஞ்சேர் பறவையுங்,
 தொக்குட னீண்டிச் சூழ்ந்தன விடாஅ, பழுமரத் தீண்டிய பறவையிற்
 னெழூழும்” (மனி. 14 : 24 - 6) ; “கனிவளங் கவர்ந்து பதிவியிற்
 பெயரும், பனியிறை வாவற் படர்க்கி யேய்ப்ப” (பெநுங். உ. 8 : 119 -
 20) ; “பாய தொன்மரப் பறவைபோல” திருவினா. திருங்கரப். 67.

நசையுநர்த் தடையா நன்பெரு வாயி
விசையேன் புக்கென் னிடும்பை தீர
வெய்த்த மெய்யே வெய்யே னுகிப்
பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்

- 70 கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி
யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதீர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய
லொன்றியான் பெட்டா வளவையி னென்றிய
கேளிர் போலக் கேள்கொள்ள வேண்டி
- 75 வேளாண் வாயில் வேட்பக் கூறிக்
கண்ணிற் காண நன்னூவழி யிரிலிப்
பருகு வன்ன வருகா நோக்கமோ

66. “பொருஙர்க் காயினும் புலவர்க் காயினு, மருமறை நாலி னங்த
ணர்க்காயினும்அடையா வாயில் ” (சிறுபாணி, 203 - 6); “நசையு
நர்க் கடையா நன்பெரு வாயில் ” கூர்ம். குரியன்மரபு, 13.

- 66 - 7. பி - ம். ‘நசையுநர்க் கடையா.....இசையெனப் புக்கு’
நன். கு. 457, மயிலை ; நன். வி. கு. 458, மேற்.
68. நன். கு. 451, மயிலை, மேற்.
69. பைத்த - சோபித்த வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ;
தக்க. 466. உரை.
72. “விளக்குறு வெள்ளி முளைத்துமுன் ரேஞ்று” (பேருங். க.
53 : 81); “வெள்ளி யெழுந்து வியாழ முறக்கிற்று” திருப்பாவை, 13.
73. “ஒன்றியான் பெட்டா வளவை யன்றே” புறநா. நகக : 29.
70 - 75. “வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை, அள்ளகட்டன் வரிக்கினை - வள்ளியோன், முங்கடை தட்டிப் பகுவாழ்
கென்னமுன், என்கடை நீங்கிற் றிடர்” பு. வே. 206.

76. “கண்ணிற் காண நன்னூவழி யிருந்து” துறுந். உங : 3.
77. “பருகு வன்ன காத ஹள்ளமொடி” (அகநா. நகக : 4);
“பருகு காதவிற் பாடி யாடினர்” (சிவக. 1765); “பருகு வன்ன நோக்க
மொடி” (பேருங். ஈ. 7 : 80); “பருகுவான் போல நோக்கும்”,
“பருகுவன் போனேக்கி” (பாகவதம், ச : துருவன்பதம். 35; க :
சகடமுதைத்த. 21); “மலர்த்தடங் கண்ணே வாயாப் பருகுவான்
போல நோக்கி” (கூர்ம். திருக்கல்யாண. 61); “பருகுவ னன்ன வார்
வத்த னுகி” நன். கு. 40.

“பருகுவார் போவினும்” (துறள். 811) என்பதற்கு இவ்வடி மேற்
கோள் ; பரிமேல்.

உருகு பவைபோ வென்பு குளிர்கொள்ளி
யீரும் பேனு மிருந்திறை கூடி

80 வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துண்ணற் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிங்
தரவுரி யன்ன வறுவை நல்கி
மழையென மருஞு மகிழ்செய் மாடத்

79. பி - மி. ‘ இதீர் : திறை கூடி ’

80. “ தொன்றுபடு தூணையாடு பருவிழை போகி ” புறநா.
நகசு : 10.

81. “ துண்ணற் சிதாஅர் நீக்கி ” (போருந. 154); “ சிதாஅ
ருடுக்கை முதாரிப் பாண ”, “ தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி ”
புறநா. கநசு : 5, கக்கு : 16.

80-81. “ அரையது, வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅ,
ரோம்பி ” புறநா. கக்கு : 2 - 4.

79-81. “ யாழிப்பத்தர்ப் புறங்கடுப்ப, இழைவலங்த பல்லிருண்ணத்,
திடைப்புரைபற்றிப் பிணிவிடா, ஈர்க்குழாத்தோ டிறைகூங்த, பேள்
பகையென வொன்றென்கோ ” புறநா. கநசு : 1 - 5.

82. பி - மி. ‘ நோக்குதுழை வேலா ’

83. ஆடைக்குப் பாம்புரி : “ பாப்புரி யன்ன மீக்கொ டானை ”
(பேருங். க. 42 : 24) ; “ அராவுரி.....துகிற்கொடு சிகர்ப்பன ”
(கம்ப. சித்திர. 4) ; “ அரிவை துகினெகி டுல்கு லரவி, ஹுரிவை விடு
பட மொத்தாள் ” (துலோத். உலா) ; “ குரவ மெல்லரும் பன்னவெங்
கூரெயிற் நரவின், உரிவை யன்னவா னுண்டுகில் ” (பாகவத. க. 10.
கோவியர்துகில். 9) ; “ பாழிவா யரவி ஹுரிசிக் ராடை ” (இலிங்க.
அம்பரீடனை. 56) ; “ பையர வரியி னன்ன உடைப்படாம் ” திருவிஜா.
திருமண. 147.

82 - 3. நோக்கு நுழைகல்லா நுண்மைய.....அறுவை : “ கண்
ஞுழை கல்லா நுண்ஞாற் கைவினை, வண்ண வறுவையர் ” (மணி.
உ.அ : 53 - 4) ; “ அணங்கு நுண்டுகில் - இழை தெரியாது வருங்தும் நுண்
ஞிய துகில் ” (சீவக. 344, ந.) ; “ கண்கொளாப் பட்டுடுத்தாள் ”
(சீவக. 2444) ; “ நோக்குதுழை கல்லாச் செய்ய, அணங்கரவி ஹுரி
யன்ன பட்டாடை யொடு ” வாயுசங்கிழை, கிரியா. 13.

84. “ மலையென மழையென மாட மோங்கி ” (மலைபடு. 484);
ந: “ சேறுசெய் மாரியி னளிக்குஞின், சாறுபடு திருவினைமகி ஹானே ”
பதிற். கடு : 16 - 7.

85 திழையணி வனப்பி னின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
வார வண்டி பேரஞர் போக்கிச்
செருக்கொடு னின்ற காலை மற்றவன்

90 றிருக்கினர் கோயி லொருசிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
வாறுசெல் வருத்த மகல நீக்கி
யனந்தர் நடுக்க மல்ல தியாவது

95 மனங்கலவல் பின்றி மாழாங் தெழுந்து
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோர் மருஞும் வண்டுகுழ் நிலையுங்

85. “இழையணி சிறப்பிற் பழையோள் குழவி” பூநுத. 259.

இன்னகை மகளிர் : “இன்னகை யாய்மோ டிருங்தோற் குறுகி” (சிறுபாணி. 220); “நகைத்துணை யாய மெதிர் கொள்” பேருங். க. 48 : 70.

86-8. பகரவுகரம் இறந்தகால வீஜையெச்சமாக வருமென் பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தோல். வினை. சு. 31, ந; இ - வி. சு. 246.

85-8. “இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மனங்கமம் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்தினி துறைமதி பெரும” (மதுரை. 779 - 81); “தண்கமம் தேறல், பொன்செய் புனைகலத் தேந்தி நாளு, மொண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்ச்சிந்து” புறநா. திச : 18 - 20.

91-2. “இடம்படி புகழ்ச்சனகர் கோனினிது பேண....., உடம்பொடு துறக்கங்க ருற்றவரை யொத்தார்”, “இறைவன் சொல் வெனு மின்னற வருங்தினர் யாரும்....., உறையும் விண்ணக ருட வொடு மெய்தின ரொத்தார்”, “இம்மையே மறுமை தானு சல்கினை யிசையோ டென்றால்” கம்ப. கடுமணப். 1, மங்கிர. 75, உருக்காட்டு.71.

94. “துழுந்து கள்ளின் ரேப்பியுண் டயர்க்கு, பழுஞ்செருங் குற்ற வனந்தர்ப் பாணியும்” (மணி. எ : 71-2); “அரிய லாரங்க வனந்தர்” தணிகைப். நாடு. 100.

96-7. காலைக்கண்டோர் மருஞும.....நிலை: “பண்டறி வாரா வருவோடு” (புறநா. ஏஞ்ச : 9); “னின்னை வருத லறிந்தனர் யாரே”

- கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞ்சுர் பொத்திய மனமகிழ் சிறப்பக்
100 கல்லா விளைஞ்சுர் சொல்லிக் காட்டக்
துமெனக் கஹரங்து வட்மெனக் கூல
யதன்முறை சழிப்பிய பின்றைப் பதனறிந்து
துராஅப் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
105 காழிற் சட்ட கோழுன் கொழுங்குறை
ழுழி னாழின் வாய்வெய் தொற்றி
யவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் ஒருவின் விரகுதந் திரிலி
மண்ணமை முழுவின் பண்ணமை சிறியா
110 மூன்னுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ்ப்பதம் பண்ணட்ட கழிப்பி யொருநா
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா வரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
115 பரல்வறைக் கருளை காடியின் மிதப்ப
வயின்ற காலீப் பயின்றினி திருந்து

(ஷஷ். கஷ்ட: 11) என்பதந்து, ‘‘இன்னை அறிவாரும் அறியாத தன்மையை
யாவை’’ என்றெழுதிய விசேஷங்களை இட்கே அறிதந்பாலது.

98. “கனவிற் கண்டாங்கு வருக்தாது சிற்ப, எனவி னல்கியோ
னசைசா ரேஞ்றல்”, “கனவென மருள வல்லே எனவி, னல்கி யோனே
உசைசா ரேஞ்றல்” புறநா. நெள : 19 - 20, ந-அள : 26 - 7.

101. “வட்மெனக் கூலய்” மணி. கக : 98.

105. காழிற் சட்ட கோழுன் : “காழுக்கோத்த குட்டென்கோ”
யா. வி. மேற்.

107 - 8. “ஷஷ்னு முனு முளையி னினிதெனப், பாவிற் பெய்த
வும் பாகிற் கொண்டவு, மளவுபு கலங்து மெல்லிது பருகி” புறநா.
ந-அதக : 1 - 3.

115. ‘பால்வறைக்கருளை’ எனவும் படிப்பதுண்டு.

113 - 5. “முரவை போகிய முரிவில்வான் மூரல்பால் வறையல்,
கருளை” திருவிளை. குண்டோதரனுக்கு. 14.

- கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே
 யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி
 யுயிர்ப்பிடம் பெறுஅ தூண்முனிந் தொருநாட்
 120 செயிர்த்தெழு தெவ்வர் திறைதூறை போகிய
 செல்ல சேறுமென் தொல்பதிப் பெயர்க்கென
 மெல்லெனக் கிளாந்தன மாக வல்லே
 யகறி ரோவெம் மாயம் ஷிட்டெனச்
 சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
 125 துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு
 பிடிபுனர் வேழும் பெட்டவை கொள்கெனத்
 தன்னறி யளவையிற் றரத்தர யானு
 மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
 டின்மை தீர வந்ததெனான் வெண்வே
 130 ஹருவப் பஃறே ரினோயோன் சிறுவன்

117 - 8. கொல்லை யுழுகொழு செய்ப்ப.....மழுங்கி: “தேழுரம் புழுவார் காஞ்சித் கொழுகெனத் தேழுங்க்கு” கிட்டக்டி. கஷ்தங்க. 28.

121 - 2. “செல்லேவர் தீவில்லேவர் தொல்பதிப் பெயர்க்கென, மெல்லெனக் கூறி விடுப்பின்” மலைப்பு. 567 - 8.

125. பி - மி. ‘துடியடர யடிய.’

“துடியடிக்கயங்தலை” (கி. கக: 8); “துடியடிக் குழவிய” புறநா. கக: 26.

125 - 6. “இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற் களிறு கொடுத்தும்” மதுரை. 101 - 2.

126 - 7. யானை கெடுக்கப்படுதலைப் புறநானாலு, 129, 180, 181, 185, 151, - ஆம் பாட்டுக்கள் முதலியவற்றாலுணர்க; “குன்று கியபொன்னும் வேழுக் குதாழுங் கொடைபுகழுங்கு, சென்றூர் முகக் கும்” தஞ்சை. 149.

128. “என்னறி யளவையி தெண்ணுதல் கொண்ட” பேருங். கி: 364.

129. பி - மி. ‘வெல்லேவ்’

119 - 29. பரிகிலன் யான் போகல் வேண்டுமெனக்கூறி, விடுத்த பின் தலைவன் தந்த வளனை உயர்த்துக் கூறியதற்கு இது மேற்கோள்; தோல். புறத். கு. 36, ந.

130. ‘உருவப்பஃறே ரினோ சேட்டே கோவி அழுங்கார் வேளிடை மகட்கோடலும், அவன் மகனுகிய கரிகாற் பேருவளத்தான் நாங்கார் வேளிடை மகட்கோடலும்’ தோல். அகத். கு. 30, ந.

முருகற் சீற்றத் துருகெழு குருசி
ஸுப்பவிற் நிருந்து தாய மெய்தி
பெய்யாத் தெவ்வ ரேவல் கேட்பச்
செய்யார் தேன் தெருமரல் கலிப்பப்

- 135 பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசம்புபடர்க் தாங்குப்
பிறங்குதவழ் கற்றதற் கூட்டுச் சிறங்கங்
ஞடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
வாளி ஈன்மா எணங்குடைக் குருளோ
- 140 மீனி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞாரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிற்ட டாஅங்
கிரும்பனம் போங்கைத் தோடுக் கருஞ்சிளோ
யரவாய் வேம்பி னங்குழமுத் தெரியலு

131. மு: “முருகற் சீற்றத் துருகெழு குருவில்” (புந்த. கச: 12);
“முருகி னன்ன சீற்றத்து” அங்நா. கசிஅ: 16.

132. “உருகெழு தாய மூழி னெய்தி” பட்டினப். 227.

134. உரிச்சொல் வகைக்கு மேற்கோள்; தொல். கிளவி. கு. 1,
கல்.

137. தஹ்த் கற்றல்: “கரியவன் றாஷ்ட்ரனன்” பாகவத.
க.0. சகடமுதைத்த. 11.

பி - ஸி. ‘கற்றது தொட்டு சீற்றத்’

140. “மீனி மொய்ம்பின்” பேருஷ். கி: 8: 11.

139 - 42. “ஆளி ஈன்மா எணங்குடை யொருத்தல், மீனி
வேழுத்து செடுத்தை புலம்ப, வேக்தல் வெண்கோடு வாட்சிக் குருகுரு
தும்” (அங்நா. கசுக: 1 - 3). “வேண்டார் பெரியர் வீறல்வேலோன்
இளிஜோயன், துண்டான் பொழில்காவ வென்றுரையா - மீன்டு, மருளன்
மீன் கோள்கருது மால்வரை யாளிக், குருளோயுக் கொல்கனிற்றின்
கோடு” (பு. வே. 245) என்பது இவ்வடிகளின் கருத்தோடு ஒப்பு கோக்
கத்தக்கது.

சிங்கக்குருளோ களிற்றையடல்: “சிங்கமொரு கன்றீனும், பாவனை
பொ லேயெழுதிப் பக்கத்தில் - ஓவியமாக், காரானை யொன்றெழுதிக்
காட்டவரிக் கன்றுதுள்ளிப், போராடிப் பாய்க்கைத் பொய்யலவே”
விறலிவிடு. 203 - 4.

144. “அரவாய்க் கழிப்பகை” (மணி. எ: 73); “அரங்க ரிலை
நிம்பத்தார்” திருவிலோ. அன்னக்குழியும். 21.

- 145 மேங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
விருப்பெரு வெந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்று
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
ருணிழுன் மருங்கி னலுகுபு குறுகித்
150 தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின்
நிற்று விருப்பிற் போற்றுபு நோக்கிநுங்
கையது கேளா வளவை பொய்யெனப்

145. “ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய” சிலப். உக : 220.

147. பி - மி. ‘வெண்ணிற் ரூக்கிய’

148. “கண்ணார் கண்ணிக் கடிந்தேர்ச் செழியன்” சிறு
பாஸ். 65.

137 - 48. “முலைமுத துறந்த வன்றே மூரித்தா ஓாளி யானைத்,
தலைநிலம் புரள வெண்கோ டெண்டே போன்று தன்கைச், சிலையிடம்
பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த எம்பி, நிலவுமிழ் குடையி
னீழுற் றுஞ்சுக வைய மென்பார்” சிவக. 2554.

149. பி - மி. ‘மருங்கி னலுகுபு’

151. “ஆன்கணம், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர்”
(துறித்சி. 217 - 8); “கறவை கன்றுவயிற் படர” (துறுந். காஶ : 2);
“தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு, மாபோற் படர்தக
நாம்”, “கறவைதம் பதிவயிற், கன்றமர் விருப்பொடு மன்றுநிறை
புகுதர்” (கலி. அக : 86 - 7, ககக : 9 - 10); “பதவுமேய ஏருந்து
மதவுநடை எல்லான், வீங்குமான் செருத்த நீம்பால் பிவிற்றக், கன்று
பயிர் குரல மன்றுநிறை புகுதரும்”, “மதவுநடைத், தாம்பசை குழவி
வீங்குசரை மடியக், களையலங் குரல காற்பரி பயிற்றிப், புமணி மீடற்ற
பயநிறை யாயம்..... அங்க” (அகநா. கச : 9 - 11, இச : 6 - 11);
“குவளை மேம்கத குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா வெழுதுக
ஏவிப்ப, கன்றுகினை குரல மன்றுவழிப் படர” (மனி. இ : 130 -
32); “கற்றுவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே” (தீருவார.);
“கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தி”, “தனிக்கண்
உள்ளிய புனிற்றுப் போல, விரைவிற் செல்லும் விருப்பின னுகி”
(பேருங். உ. 10 : 41, 18 : 10 - 11); “கன்றுகாண் கறவையிற்
கசிந்து போற்றினான்” பாகவதம், கா. திருவுவதார. 58.

பி - மி. “போற்றுவனாலேக்கி”

152. ஒய்யென : மல்லை. 83.

பி - மி. ‘கையது கொள்ளா’

பாசி வேரின் மாசோடு குறைந்த

துண்ணற் சிதாஅர் சீக்கித் தூய

155 கொட்டைக் கரைய பட்டைட நல்கிப்

பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்

ழுக்கமழ் தேறல் வாக்குபு தரத்தா

வைகல் வைகல் கைகவி பருசி

யெரியகைச் தன்ன வேஷி ரூமரை

160 சரியிரும் பித்தை பொலியச் சூடிடி

நூலின் வல்வா நூண்கரின் மாலை

153. பி - ஸி. ‘மாசோடு மிடைக்கு’

154. போநா. 81-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

153 - 4. “பாசி யன்ன சிதர்வை” பேரும்பாளி. 468.

153 - 7. “என்னரை, முதுசீர்ப் பாசி யன்ன ஒடைகளைக்கு, திருமல ரண்ன புதுமடிக் கொள்ளி, மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும், அமிழ்தென மரபி னான்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டல்”, “ஹருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி நேர கரை, நுண்ணூற் கலிங்க முஷ்டி யுண்மெனத், தேட்குடுப் பன்ன நாட படு தேறல், கோண்மீ னன்ன பொலங்கலத் தளை, ஊண்முறை மீத்த வன்றியுங் கோண்முறை, விருந்திறை எல்கி யோனே” புறநா. ககை : 13 - 8, ககை : 13 - 9.

159. “எரியகைச் தன்ன தாமரை” அகநா. காகை : 1, ககை : 1.

160. சரியிரும்பித்தை : “சரியிரும் பித்தை சூடிடுபுறங் தாழ்ந்த, விரிபூ மாலை” மனி. உடை : 149 - 50.

159 - 60. பாணன் பொற்சூச் சூடல் : “பாணர் தாமரை மலையவும்”, “அழல்புரிந்த வடர்தாமரை, யைதடர்ந்த நூற்பெய்து, புனைவினைப் பொலிந்த பொலன்றுங் தெரியல், பாறுமயி ரிருந்தலை பொளியச் சூடிப், பாண்முற் றுகனின் னுண்மகி யிருக்கை”, “ஆடும் வண் டிமிராத் தாமரை, சூடா யாத ஏதனினு யிலையே”, “ஒன்னார் யானை யோடை பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூடிய விழுச்சிர்” (புறநா. கடை : 1, உடை : 1 - 5, ககை : 20 - 21, ககை : 1 - 3); “பூப்புனையு, நற்குலத்துட் டோன்றிய எல்லிசையாழ்த் தொல்புலவீர்”, “இன்றெருடை எல்லிசை யாழ்ப்பான வெம்மைப்போற், கன்றுடை வேழுத்த கான்கடங்கு - சென்றடையிற், காமரு சாயலாள் கேள்வன் கயமலராத், தாமரை சென்னி தரும்” (பு. வே. 81, 216); “பாடினர்க்கு, வற்றூத மானத வாவியில் வாடாத, பொற்று மரையே புனைகென்றுள்” இராச. உலா.

வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுஞ்சே
ருட்டுளை துயல்வர வோரி நுடங்கப்

165 பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
சாலி னேழுடிப் பின்சென்று கோலின்
ரூஹகளை தேறென் ரேற்றி வீருபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்

159-62. பாணன் பொற்றுமரை பெறுதலும் பாடினி மாலை முதலி
யன பெறுதலும் : “ஆடுவன் டிடிரா வழவிலிர் தாமரை, சீடரும் பித்தை
பொலியச் சூட்டி,.....புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்
னின், தொடையமை மாலை விறவியர் மலைய” (பேரும்பாணி. 481 - 6) ;
“தலைவன் ரூமரை மலைய விறவியர், சீர்கெழு சிறப்பின் விளங்கினழு
யணிய” (மலைபடி. 569 - 70) ; “பைம்பொற் ரூமரை பாணர்ச் சூட்டி,
யொன்னுதல் விறவியர்க் காரம் பூட்டி” (பத்தி. ச.அ : 1 - 2) ; “மறம்
பாடிய பாடினியும்மே, யேருடைய விழுக்கழுஞ்சிந், சீருடைய விழு
பெற்றிசென, யிழுமூலமே பாடினிக்குக், குரல்புணர்சீர்க் கொளைவல்
பாண்மகனும்மே, எனவாக், கொள்ளழுல் புரிக்த தாமரை, வெள்ளி
நாராற் பூப்பெற் றிசெனே” ; “பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை
சூடுவ னினக்கே”, “வாடா மாலை பாடினி யணியப், பாணன் சென்
னிக் கேணி பூவா, வெரிமரு டாமரைப் பெருமலர் தயங்க” புறநா. கக :
11 - 7, நகக : 14 - 5, நகச : 1 - 3.

163. “மருப்பிய ஹர்தி” (பேருங். க. 38 : 11) ; “கோட்டி
னிற்புரி கொடுஞ்சியங்தேர்”, “யானைக் கோட்டினி வியற்று திண்
டோர்” பாகவத. க. தன்மபுத்திரனரச. 18 ; ஷ. க.0. திருவ
வதார. 18.

ஐந்தாம் வேற்றுமை ஆக்கப்பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்
கோள் (தோல். வேற்றுமையியல், சு. 17, ந.; ஓ. வி. சு. 202, உரை);
கருவிப் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; நன். 298, மயிலை.

165. “வளைகண் டன்ன வாலுளைப் புரவி, துனைபுணர் தொழில்
நால்குடன் பூட்டி” பேரும்பாணி. 488 - 9.

“நால்குப் பண்ணினர் நால்வரு மேற்னூர்” என்ற அடியரையில்
நால்கென்பதற்கு மேற்கோள்; சிவக. 1774, ந.

167. பி - மி. ‘களைதங் தேறென் ரேற்றி’

168. பி - மி. ‘முறையுளி கழிப்பி’

2.—பொருநராற்றுப்படை.

கள்

தண்பனை தழீஇய தளரா விருக்கை

170 நன்பல் ஹரா நாட்டொடு நன்பல்

வெருஉப்பறை நுவலும் பருஉப்பெபருஞ் தடக்கை

வெருவரு செலவின் வெகுளி வேழ்க்

தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்

பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்

175 செலவுக்கடக் கூட்டுதி ராயிற் பலபுலந்து

நில்லா வுகத்து நிலைமை தூக்கிச்

செல்கென விடுக்குவ னல்ல ஞேல்வெனத்

திரைபிறழிய விரும்பெளவத்துக்

கரைசூழ்ந்த வகன்கிடக்கை

180 மாமாவின் வயின்வயினெற்

ரூழ்தாழைத் தண்டண்டலீக்

கூடுகெழீஇய குடவயினுற்

169. மு. “தண்பனை தழீஇய தளரா விருக்கை” சிறுபாண். 78 ;
பேரும்பாண். 242.

“தண்பனை தழீஇய, சயந்தியம் பெரும்பதி” பேருஷ். 2. 10: 3-4.

172. பி - மி. ‘வெருவருஞ் செலவின்’

171 - 2. “நிறையழி கொல்யானை சீர்க்குவிட் டாங்குப், பறை
யறைக் தல்லது செல்லற்க” (கலி. திக : 32 - 3); “தெண்சனை முன்
ஏர்க் களிற்றி எரியவி” (புநா. எக : 3); “பாகும் பறையும்.....
அலவற்று விளிப்ப”, “பனையெழுங் தார்ப்ப, மாலை செற்றி வான்
பிறைக் கோட்டு, நீல யானை மேலோ ரின்றிக், காமர் செங்கக நிட்டி”
(மணி. ச : 41 - 2, கக : 18 - 21); “பறைசிறை கொல்யானை”, “அறை
பறை யானை” (முதி); “முரசதிர்க் தானை முன் ஞேட முன்பணிக் தன்
பர்க ஓஎத்த” (தே. ஆரூர்.); “பறைவன் களிற்று” வி. பா. சுது
போர். 225.

176. பி - மி. ‘நிலைமை தூக்கி’

மு. “நில்லா வுகத்து நிலைமை தூக்கி” பேரும்பாண். 466.

180. பி - மி. ‘வயின் வயினின்’

181. வெண்பாவுரிச்சீரால் தாங்கலோசை பிறங்ததற்கு இவ்வடி
மேற்கோள்; தோல். செய். சு. 22, பேர்.

182. பி - மி. ‘கூடு குழீஇய’

- செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுழையின்
185 மனைநொச்சி நிழலாங்க
ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு
மிளையோர் வண்ட லயரவு முதியோ
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு
மூடக்காஞ்சிச் செம்மருதின்
- 190 மடக்கண்ண மயிலாலப்
பைம்பாகற் பழங்துணரிய
செஞ்சளைய கனிமாந்தி
யறைக்கரும்பி னரிநெல்லி
னினக்களம ரிசைபெருக
- 195 வறளடும்பி னிவர்பகண்றைத்
தளிர்ப்புன்கின் ரூழ்காவி
னனைஞாழுலொடு மரங்குழுமிதிய
வவண்முனையி னகன் றமாறி
யவிழ்தளவி னகன்ரேன்றி
- 200 நகுமுல்லை யுகுதேஹவீப்
பொற்கொன்றை மணிக்காயா
நற்புறவி னடைமுனையிற்

183 - 4. காக்கை பலியை உண்ணல் : “வெண்ணென்ற வெஞ்சோ, ரெருகலத் தேங்கினுஞ் சிறிதென் ரேழி, விருங்துவரக் கரைந்த காக்கையது பலியே” (துறுநி. உக0 : 3 - 6); “வரக்கரைந்தா, ஹுணங்கலஞ் சாதுண்ண லாமொன் னினப்பவி யோக்குவன்மாக், குணவ்களஞ் சாற்பொவி யுங்கல சேட்டைக் குலக்கொடியே” தீருச்சிற். 235.

188. பி - மி. ‘பகைமுரண் சொலவும்’

190 - 92. மயில் பாகற்பழுத்தை யுண்ணல் : “பாக லார்கைப் பறைக்கட் பீவித், தோகை”, “பைங்கொடிப் பாகற் செங்கனி கைசெலி க், கான மஞ்ஞஞுக் கமஞ்குன் மாப்பெடை, யயிரியாற் றடைகரை வயிரி னரலும்” அகநா. கடு : 4 - 5, கள8 : 9 - 11.

“பாகல் - பலா ; ‘பைம்பாகற்.....மாந்தி’ எனவஞ் சொன்னார் பாட்டினும்” சிலபி. கச : 22 - 8, அடியாரி.

201. மணிக்காயா : “மணியெனத் தேம்படு காயா” (ஜங். 120); “மணிபுரை யுருவின காயாவும்” கலி. காக : 5.

202. பி - மி. ‘முனையின்’

- சுறவழங்கு மிரும்பொவத்
திறவருந்திய வினாகர
205 பூம்புண்ணைச் சினாச்சேப்பி
ஞெங்குதிரை யொலிவெரிதீத்
தீம்பெண்ணை மடற்சேப்பவுங்
கோட்டெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தன் மலர்நாகத்துத்
210 துடிக்குடினைக் குடிப்பாக்கத்
தியாழ்வண்டின் கொளைக்கேற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஜை
நிலவெக்கர்ப் பலபெயரத்
தேனெய்யொடு கிழங்குமாறியோர்
215 மீனெய்யொடு நறவுமறுகவுங்
தீங்கரும்போ டவல்வகுத்தோர்
மான்சுறையொடு மதுமறுகவுங்
குறிஞ்சி பரதவர் பாட நெய்த
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
220 கானவர் மருதம் பாட வகவர்
நீனிற மூல்லைப் பஃறினை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர

210. “விரலூன்று படுக ஞாகுளி கடுப்பக், குடினை யிரட்டு
நெடுமலை” (மலைபட. 140 - 41); “உருமிடி மகுளியிற் பொருடெரிச்
திசைக்குங், கடுங்குரற் குடினையு நெடும்பெருங் குன்றம்” (அகநா. கக:
4 - 5); “கடுந்துடி, புவிதுஞ்சு நெடுவரைக் குடினையோ டிரட்டு
மலை”, “அத்தக் குடினைத் துடிமரு உங்குரல்” புறநா. கள0 : 6 - 8,
நள0 : 6.

213. மணலுக்கு நிலவு: “நிலவுக் கானல்” (மதுரை. 114);
“நிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில்” (பட.
32-3); “நிலவுக் குவித்தன்ன மோட்டுமண லடைகரை”, “நிலவுத்
கவழ் டினாற்கோடு” (நற். கடுக : 4; ககந : 5); “நிலவுக் குவித்தன்ன
வெண்மண லொருசிறை”, “நிலவுநிற வெண்மணல்” (துறுந். கஉந :
2, நட0 : 3); “நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில்” (அகநா.
உ00 : 1); “நிலவுமணல் வியன்கானல்” (புறநா. கள : 11); “நிலா
வெழுந்த வார்மண ணீடி” தினைமாலை. 29.

வரைமாந்தி கழிமுழக்கக்

225 கழிநாரை வரையிறப்பத்
தண்வைப்பினு னுகுழீஇ
மண்மருங்கினுன் மறுவின்றி
யொருகுடையா னென்றுக்றப்
பெரிதாண்ட பெருங்கேண்மை

230 யற்றெனு புணர்ந்த திறனறி செங்கோ
லன்னேன் வாழி வென்வேற் குருசில்
மண்ணர் நடங்கத் தோன்றிப் பண்மா
ணைல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு

235 மருவி மாமலை நிழுத்தவு மற்றக்
கருவி வானங் கடற்கோண் மறப்பவும்
பெருவற னுகிய பண்பில் காலையு
நறையு நரந்தமு மகிலு மாரமுந்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி

240 நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
குடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்
குன்றெனக் குவையிய குன்றுக் குப்பை

226. பி - ம். ‘நாடு கெழீஇ’

231. பி - ம். ‘வெல்வேற் குரிசில்’

234. “பரந்துபடு கூரெரி கான நைப்ப, மரங்தீ யற்ற” நற்-
கள : 1 - 2.

236. கருவி வானம் : “கருவி வானங் கான்ற” சீவக. 725.

238 - 41. “ஏறுவீ நாகமு மகிலு மாரமுந், துறையாடு மகளிர்க்
குத் தோட்டுனை யாகிய, பொருபுன றஞாம் போக்கரு மரபின்”
சிறுபான். 116 - 8.

“கொடுவாய்க்குயம் - கோடின வாயையுடைய அரிவாள் ; ‘கூனிர்
.....அரிந்து’ என்றார் போந்தாற்றுப்படையிலும்” சிலப் கச :
30, அடியாரி.

243. “யயங்கொள்வார் சாவிச் குடும் வளர்ந்துபோய் வானைச்-
குடும்” திருவால. திருக்கர. 9.

244. “குடகாற் தெறிந்த குப்பை வடபாற், செம்பொன் மலை
யிற் சிறப்பத் தோன்றும்” பெநும்பான். 240 - 41.

245 கடுக்தெற்று முடையி னிடங்கெடக் கிடக்குஞ்
சாலி நெல்லின் சிறைகொள் வேவி
யாயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழு வோனே.

246-7. “வேவி யாயிரம் விளைகளின் வயலே” (புறநா. ஏக்க: 21); “வாவி தாழுளை யொருபுறம் வளர்செறு வொருசார், பாவி னெல்லாரு. சாரொரு சாரிப் பறம்பு, சாவி வேலையோர் சாரிவை தலைமயக் குறலால், வேவி யாயிரம் விளையுளென் பதுமிதன் மேற்றே” சீகாழித். திருநகரப். 9.

தெரிசிலையுடன் கடிய டகரவுகரம் தொழிலடியாக வந்ததற்கு மேற்கோள் (தோல். விளை. சு. 24, ந.); “தாங்காவிலையுள் - நிலம் பொருத விளைத்தல்; ‘வேவி.....ஆக’ என்றுராகவின். விளைத்த வென்பது விளையுளென மருவிற்று; புலிப்பாய்த்துள், தேரைப் பாய்த்து வென்பன போல” சீலப். சு: 30, அடியார்.

248. “காவிரி புரக்கு நாடுகிழு வோற்கென்று” (சீலப். உன: 171); “கங்கை புரக்கு நாடுகிழுவோன்” பாகவதி, ச.0. 20 : 7.

248. நன். சு. 182, மயிலை. மேற்; நன் - வி. சு. 183, மேற்.

246 - 8. இ - வி. சு. 102, மேற்.

இதன்பொருள்.

1. அரூஅ யானர் அகல் தலை பேர் ஜார் - இடையருத செல்வ வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,

2. சாறு கழி வழி நாள் சோறு நசை உருது - விழாக்கழிந்த பின் னேளில் ஆண்டுப் பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது,

3. வேறு புலம் முன்னிய விரகு அறி பொருங - விழாக்கொன் டாடும் வேற்றுப்புலத்தைக் கருதிய 1 விரகையறிந்த பொருங,

இஃது அண்மைவினி.

4. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்-மான் குளம்பு அழுத்திய இடத்தையொத்த இரண்டருகும் தாழ்ந்து நடுவியங்க பத்தலினையும்,

5. விளக்கு அழல் உருவின் விசி உறு பக்கை - விளக்கினது ஏரி கின்ற சிறத்தையுடைய விசித்துப் போர்த்தலுற்ற தோல்,

6. எய்யா இள குல் செய்யோள் அ வயிறு - பிக அறியப்படாத இலோய குலையுடைய சிவந்த நிறத்தையுடையோளது அழுகினையுடைய வயிற்றின்,

1 விரகு - உபாயம்; ‘ உபாயங்களாற் பண்ணுதலின் விரகென்றார் ’ பொந்த. 107 - 8, ந.

செய்யோளன்றூர், மயிரொழுங்கு விளங்கித் தோற்றுதற்கு.

7. 1 ஜது மயிர் ஒழுகிய தோற்றம்போல - ஜதாகிய மயிர் ஒழுங்கு படக் கிடங்க 2 தோற்றறவுபோல,

8. பொல்லம் பொத்திய பொதி உறு போர்வை - இரண்டு தலை யும் கூட்டித்தைத்த மரத்தைப் பொதிதலுறும் போர்வையினையும்,

9-10. அளை வாழ் அவவன் கண் கண்டன்ன துளை வாய் தூர்ந்த தூரப்பு அமை ஆணி - 3 முழையிலே வாழ்கின்ற ஞாண்டின்கண்ணைக் கண்டாலோத்த பத்தவிரண்டுஞ் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய முடிக்குதலமைந்த ஆணியினையும்,

தோல் ஞாகிழாமல் முடிக்கின ஆணியென்று முரைப்பர்.

அன்ன ஆணி யென்க.

11-2. எண்ணால் திங்கள் வடிவிற்று ஆகி அண்ணூ இல்லா அமை வரு வறு வாய் - உவாவிற்கு எட்டாநாளில் திங்களின் வடிவை உடைத் தாய் உண்ணைக்கில்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும்,

13. பாம்பு அணங்தன்ன ஓங்கு இரு மருப்பின் - பாம்பு தலை யெடுத்தாலோத்த ஓங்கின கரிய தண்டினையும்,

14. 4 மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் திவவின் (15) - கரிய நிறத்தையுடையோருடைய முன்கையில் அழகினையுடைய சேர்ந்த தொடியை யொக்கும் வார்க்கட்டினையும்,

15. கண்கடு இருக்கை தின் பினி திவவு - ஒன்றேடோன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய தின்பினிப்பினையுடைய திவவு.

இது நரம்பு துவக்கப்படுவது.

16-8. ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய கீள் விசி தொடையல் - அழகினை யுடைய தினையரிசியிற் குத்தலரிசியை ஒத்த குற்றம்போகிய விரலா வலசைக்கும் நரம்பினையுடைய இசைமுற்றுப்பெற்ற நீண்ட விசித்தலை யுடைய தொடர்ச்சியினையும்,

19. மனம் கமழ் மாதரை மன்னி அன்ன காட்சி (20) - கவியாண்டு செய்தமை தோற்றுகின்ற மாதரை 5 ஒப்பித்தாலோத்த அழகினையுடைய,

20. அணங்கு மெய் நின்ற அமை வரு காட்சி- 6 யாழிற்குரியதெய் வம் தன்னிடத்தேநின்ற இலக்கணம் அமைதல்வரும் அழகு.

1 ஜதாகிய - மெல்லியதாகிய ; சீறுபாண். 13, உரை.

2 தோற்றறவு - தோன்றுதல் ; போந்த. 55, உரை.

3 முழை - வளை.

4 “மாயோள் - கருநிறத்தையுடையாள்” தக்க. 101, உரை.

5 ஒப்பித்தாலோத்த - அலங்கரித்தாலோத்த.

6 யாழிற்குரிய தெய்வம் மாதங்கி ; சீவக. 411, 550, ந.

21. ஆறு அலை கள்வர் படைவிட - வழியைஅலைக்கின்ற கள்வர் தம் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி,

21-2. அருளின் மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை - அருளினது மாருகிய மறத்தினை அவர்களிடத்துங்கிற பெயர்க்கும் மருவு தலினிய பாலையாழை,

பாலை : ஆசுபெயர்.

“கோடே பத்த ராணி நரம்பே, மாடக மெனவரும் வகையின தாகும்” என்றதனால் மாடகமொழிந்தன கூறினார்.

பத்தவினையும் (4), பொல்லம்பொத்திய (8) பச்சையாகிய (5). போர்க்கையினையும் (8), ஆணியினையும் (10), வறவாயினையும் (12), மருப் பினையும் (13), வார்க்கட்டினையும் (15), நரம்பின்ஜூடர்ச்சியினையும் (18), காட்சியினையும் (20) உடைய பாலையாழைன முடிக்க.

“கொன்றை கருங்காலி குமிழ்முருக்குத் தணக்கே” என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம்; பத்தற்கு மரம் குமிழும், முருக்கும், தணக்குமாம்.

23. 1 வாரியும் - நரம்புகளைக் கூடத் தழுவியும்,

2 வடித்தும் - உருவியும்,

3 உந்தியும் - தெறித்தும்,

4 உறழ்த்தும் - ஒன்றைவிட்டு ஒன்றைத்தெறித்தும்,

வடித்தல் - நரம்பெறிதலென்று முரைப்பார்.

24. சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி - சீரையடைத்தாகிய ந் தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி,

1 “வார்தலென்றது சுட்டுவிரற் செய்தொழில்” சீலப். எ. கட்டைரை, 12, அநும்பத.

2 “வடித்தலென்றது சுட்டுவிரலும் பெருவிரலுங்கூட்டி நரம்பை அக்கும் புறமும் ஆராய்தல்” ஷெ. ஷெ. ஷெ.

3 “உந்தலென்றது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரலிழிபட்டது மென்றறிதல்” ஷெ. ஷெ. ஷெ.

4 “உறழ்தலென்றது ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்” ஷெ. ஷெ. ஷெ.

5 தேவபாணியென்பது தேவர்ப்பரவலென்றும், அது பெருக்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைப்படுமென்றும், அவை முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இசைத்தமிழில் வருங்கால் செந்துறை முதலியா இசைப்பாக்கள் பத்தின் பாற்படுமென்றும் கூறுவர்; சீலப். சு: 35, அடியார்.

1 சிரெனவே பாணியும் தூக்கும் உள்வாயின.

25. அறல் போல் கூந்தல் - ஆற்றறல்போலும் கூந்தலினையும், பிறை போல் திரு நுதல் - பிறைபோல அழகினையுடைய நுத விளையும்;

26. கொலை வில் புருவத்து - கொலைத்தொழிலையுடைய விற் போலும் புருவத்தினையும்,

கொழு கடை மழை கண் - அழகிய கடையினையுடைய குளிர்க் கிணையுடைய கண்ணினையும்,

27. இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - இலவினாது இதழையொக்கும் இனிய சொல்லையுடைய செம்மையுடைத்தாகிய வாயினையும்,

28. பல உறு முத்தின் பழி தீர் வெள் பல் - பலங்குசேர்ந்த முத்துக்கள் போற் குற்றங்கீர்ந்த வெள்ளிய பல்வினையும்,

பலமுத்தென்றார், ஒருகோவையாயிருத்தலின்; இனிப் பலவிலையுற்ற முத்தென்றுமாம்.

29-30. [மயிர்குறை கருவி மாண்கடை யன்ன, பூங்குழழ ழசற் பொறைசால் காதின்:]

மயிர் குறை சருவி மாண் கடை அன்ன (29) காதின்(30) - மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்டகுழுச்சையொத்த காதினையும்,

பூ குழழ 2 ஊசல் பொறை சால் காது (30) - பொவிவினையுடைய மகரக்குழழமினுடைய அசைவினைப் பொறுத்தலமைந்த காது.

31. நாண் அட சாய்ந்த நலம் கிளர் ஏருத்தின் - நாணம் வருத்த லாற் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும்,

32. ஆடு அமை பனை தோள் - அசைகின்ற மூங்கில்போலும் பெருத்தலையுடைய தோளினையும்,

அரி மயிர் முன்கை - 3 ஜம்மைமயிரினையுடைய முன்கையினையும்,

33. நெடுவரை மிசைய காந்தள் மெல் விரல் - நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள்போலும் மெல்லிதாகிய விரலினையும்,

34. கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் - கிளியினாது வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெருமையைடைத்தாகிய உகிரினையும்,

1 தீர் முதலியவை தாளவிசேடங்கள்; சீர், முடியுங்காலுட்டைத் தன் னிடத்தே உடையது; பாணி, எடுக்குங் காலத்தைத் தன்னிடத்தே உடையது; தூக்கு, நிகழுங் காலத்தைத் தன்னிடத்தே உடையது; கலி. கடவுள். ந.

2 ஊசல் - அசைவு; “ஊசலாடும் - அசைகின்ற” சீவக. 68, ந.

3 “ஜதுமயிரொழுகிய” போநுந். 7.

35. அணங்கு என உருத்த சணங்கு அணி ஆகத்து மூலை (36) - பிறர்க்கு வருத்தமெனத் தோற்றின சணங்கணிந்த மார்பிடத்து மூலை யினையும்,

36. ஸர்க்கு இடை போகா ஏர் இள வனம் மூலை - ஸர்க்கும் நடுவே போகாத எழுச்சியையுடைய இளைய அழகினையுடைய மூலை.

37. நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்புழ் - நீரிடத்துப் பெயர் தலையுடைய சுழிபோல உத்தம இலக்கணங்கள் நிறைந்த கொப்புழி இனையும்,

38. உண்டென உணரா உயவும் நடுவின் - உண்டென்று பிற ருணரப்படாத வருந்துமிடையினையும்,

உயவினென்று பாடமாயின், வருந்துதலையுடையவன்க.

39. வண்டு இருப்பு அன்ன 1 பல் காழ் அல்குல் - பல வண்டினங்களின் இருப்பையொத்த பல மணிகோத்த வடங்களையுடைய மேகலையணிந்த அல்குலையும்,

காழ் : ஆகுபெயர்.

40. இரு பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் - பெரிய பிடியினுடைய பெருமையையுடைய கைபோல ஒழுகவந்து மெல்லி தாகத் தம்யில் நெருங்கி ஒன்றித்திரண்ட² குறங்கினையும்,

41. பொருந்து மயிர் ஒழுங்கிய திருந்து தாட்கு ஒப்ப-கணைக்காற்கு இலக்கணமென்றஞ்சுப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனையிலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த,

42. [வருந்துகாய் நாவிற் பெருந்தகு சீறடி :]

வருந்து நாய் நாவின் சிறு அடி - ஓடியிளைத்த நாயினது நாப்போலச் சுறிய அடியினையும்,

41-2. தாட்கு ஒப்ப பெரு தகு அடி - தாஞுக்குப் பொருந்தப் பெருமை தக்கிருக்கும் அடி யென்க.

3 பெருவென்னு முதனிலை பெருமையையுணர்த்தி நின்றது.

43. அரக்கு உருக்கு அன்ன செ நிலன் ஒதுங்கவின் - சாதிலிங் கத்தை உருக்கின தன்மையையொத்த செய்யநிலத்தே நடக்கையினாலே,

44. பரல் பகை உழந்த நோயொடு சிவணி - சுக்கான்கல்லாகிய ரகையாலே வருந்தின நோயோடே பொருந்தி,

¹ மநுது. 16, உரையையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

² குறங்கு - துடை.

3 “கருவார் பொழில்” (தே. பிரமபுரம்), “கருக்கொள் சோலை” த. ஆரூர்) என்பவற்றில், கருவென்னும் முதனிலை கருமையையுணர்த்தி ர்றமை காண்க.

45. மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் - மரல் பழுத்தாற் போன்ற துரும்புசீரையுடைய கொப்புளம்,

46. 1 நல் பகல் அங்கி நடை இடை விலங்கவிள் - என்றுகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை கடுவே தவிர்தலாலே,

47. பெடை மயில் உருவின் பெரு தகு பாடினி - பெடைமயிலருகுனின்ற மயில்போலும் சாயவினையுமுடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி,

கூஞ்சலினையும் நுதலினையும் (25) புருவத்தினையும் கண்ணினையும் (26) வாயினையும் (27) பல்லினையும் (28) காதினையும் (30) ஏருத்தினையும் (31) தோளினையும் கையினையும் (32) விரவினையும் (33) உகிரினையும் (34) முலையினையும் (36) கொப்புழினையும் (37) ஏவினையும் (38) அல்குவினையும் (39) குறங்கினையும் (40) சீற்றியினையும் (42) உருவினையுடைய பாடினியென்க.

இங்ஙனம் சீற்றியுங்கூட்டி என்னுக்கால் தலைமுதல் அடிமீறின்றுக்கூறிற்றிரும்.

48. பாடின பாணிக்கு ஏற்ப - பாடின தாளத்திற்குப் பொருங்த,

48-9. நாள் தொறும் களிறு வழங்கு அதர் கானத்து அல்கி - நாடோறும் யானையுலாவரும் வழியையுடைய காட்டிடத்தே தங்கி,

50 - 51. [இலையின் மராத்த வெவ்வங் தாங்கி, வலைவலங் தன்ன மென்னிழுன் மருங்கின் :]

இலை இல் மராத்த வலை வலங்தன்ன மெஸ் ஸிழுல் மருங்கில் - இலையில்லாத 2 மராத்திடத்தனவாகிய வலையை மேலே கட்டினாலாத்த மெல்லிய ஸிழுலினிடத்தே,

எவ்வும் தாங்கி - கொப்புளால் (45) வங்க வருத்தங்தாங்கி,

இனி, சூயிற்றின் வெம்மையால் தனக்குவங்க எவ்வுத்தைத்தாங்கி இலையில்லாத மராமரமென மராமரத்தின்மேல் ஏற்றுதலுமாம்.

52. காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறை மைகளைச் செய்து விட்டபின்பு,

பொருங (8), பாடினி (47) செங்கிலவெனுதங்கவிள் (43) அவளடி கள் (42) பரற்பகை யுழங்க கோயொடுசிவணித் (44) சும்பிடத்தே கொண்ட மொக்குளால் (45) தனக்கு வங்க வருத்தத்தைத் தாங்கித் (50) தான் நடையைத்தவிர்தலாலே (46) கானத்தின் (49) மென்னிழுன் மருங்கில் (51) தங்கிப் (49) பாலையாழு (22) வாரியும் வடித்தும் உக்கி

1 நன்பகல் - உச்சிக்காலம் ; கலி. எச் : 10, ந; பு. வே. 39, உரை.

மரா - மராமரம் ; மலைபடி. 395 ; இது சள்ளியெனவும் வழங்கும் தறித்சி. 66, ந.

யும் உறுத்தும் (23) வாசித்து, பாடன பாணிக்கேற்பச் (48) சீருடை கண்மொழி நீரோடுசிதறிக் (24) காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றையென முடிக்க.

கடன்கழித்தல் - தடாரியை வாசித்தல்.

53 - 4. பீடு கெழு திருவிள் பெரு பெயர் நோன் தாள் மூரசு மூழங்கு தானை 1 மூவரும்கூடி - பெருமை பொருஞ்சின செல்வத்தையும் பெரிய பெயர்களையும் வலியையுடைய மூயற்கியையும் வெற்றிமூரசு மூழங்கும் படையினையுமுடைய சேர சோழபாண்டியர் தம்மிற் பக்கமை நீங்கிச் சேர்க்கு,

55. அரசு அவை இருந்த தோற்றம் போல - செல்வக்குறை பாடின்றி அரசிருத்தற்குரிய அவையாகவிருந்த தோற்றரவுபோல,

தோற்றம்போல இன்மைதீரவந்தனென் (129) என மேலேகூட்டுக.

இனி, அரசவையிருந்த தோற்றம்போல வலிவும் மெலிவும் சமனு மாகப் பாடுதலைப் பற்றியவென்று பாட்டின் மேலேற்றிப் பொருள் கூறின், குலமூம் செல்வமூம் வீரமூதலியவற்றால் தம்மில் ஒத்தாரை உவமித்தலின், அவர்க்கும் வலிவும் மெலிவும் சமனுமென்னுங் குணங்கள் எய்துமாதலின், அங்குனங்கூறல் பொருஞ்தாமையுணர்க ; அன்றியும் பயனே ஈண்டு உவமை யென்று உணர்க.

இனிப்பாட்டு ३ நிருத்த தீவாச்சியத்தை யுடைமையின், அரசரோடு உலமித்தாரென்பாருமூளர்.

56-7. பாடல் பற்றிய பயன் உடை ஏழால் கோடியர் தலைவ - மிடற்றுப்பாடலைத் தொடங்கி யெழுங்கிருந்த பயன்களைத் தன்னிடத்தே யுடைத்தாகிய யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே,

இவன் ३ போர்க்களம்பாடும் பொருங்குதலானும், கூத்தரில் இவ னிற் சிறந்த கூத்தர் இன்மையானும் இங்குனம் கூறினார்.

57. கொண்டது அறிக - பிறர் மனத்துக்கொண்டதனைக் குறிப் பால் அறியவல்லாய்,

1 மூவரென்பது சேர சோழபாண்டியர்களைக் குறிக்கும் தொகைக் குறிப்புச் சொல்லாகத் தொன்று தொட்டு வழங்கப்படும் ; “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” தோல். செய். சு. 79.

2 இவை மூன்றும் ‘கோட்டாட்டுப்பாட்டு’ எனத் தமிழில் வழங்கப்பெறும் ; “கொட்டாட்டுப் பாட்டாகி வின்றுனை”, “கொட்டாட்டுப் பாட்டொலியோவாத்துறையூர்” (தே.) ; “கொட்டாட்டுப் பூசாந்தம்” தக்க. 114, உரை.

3 ‘பொருங்கும் ஏர்க்களம்பாடுங்கும் போர்க்களம் பாடுங்கும் பரணி பாடுங்குமெனப் பலராம்’ தோல். புறத்தினை. சு. 36, ந.

58. அறியாகமையின் நெறி திரிந்து ஓராது - வழியறியாமை யினாலே இவ்வழியைத் தப்பி வேறொரு வழியிற் போகாதே,

59. ஆறு எதிர் படுதலும்; கோற்றதன் பயனே - இவ்வழியிலே என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற்செய்த நல்வினைப்பயன்,

60. [போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுசு:] புகழ் மேம்படுக போற்றி கேண்மதி - புறத்தார்புகழை அரசைவைகளிலே மேம்படுத்தவல்லாய், யான்கூறுகின்றவற்றை விரும்பிக்கேட்பாயாக ;

61-2. ஆடு பசிஉழந்த நின் இரு பேர் ஒக்கலோடு நீடு பசி ஓரால்ல வேண்டின் - அடிக்கின்ற பசியாலேவருந்தின நின்னுடைய கரியபெரிய சுற்றத்தோடே 1 தொன்று தொட்டு வந்த பசி நின்னைக்கைவிடுதல் விரும்புவையாயின்,

62-3. நீடு இன்று எழுமதி - நீட்டித்தலின்றி எழுங்கிருப்பாயாக; வாழி - நீவாழ்வாயாக ;

63. ஏழின் கிழவு - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி வீளரி தாரமென்னும் கரம்பு ஏழின்கண்ணும் உரிமையுடையாய்,

64. [பழுமர முள்ளிய பறவையின் யானும்:]

யானும் பழுமரம் உள்ளிய 2 பறவையின் - செல்வமெய்திய யானும் முன்பு பழுத்தமரத்தை நினைத்துச் செல்கின்ற புட்போல,

64-5. அவன் இழுமென் சம்மை இடன் உடை வரைப்பின் - அவனுடைய இழுமென்றெழும் ஓசையினையுடைய அகலமுடைத்தாகிய மதிலில்,

66. ஓசையுங் தடையா நல் பெரு வாயில் - நச்சிவக்தார்க்குத் தடையில்லாத நன்றாகிய பெரிய கோபுரவாயிலின் கண்ணே,

67. இசையேன் புக்கு - வாயிலோனுக்குக் கூருமற்புகுக்குது,

என் இடும்பை தீரி - என்னுடைய மிடிதீரிதல் காரணமாக,

68. எய்த்த மெய்யேன் எய்யேனுகி - 3 முன்பு இளைத்து உடம்பை யுடைய யான் அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பின்பு இளைப் புத்திரிக்குது,

69-70. பைத்த பாம்பின் துத்தி எய்ப்பகை கசடு இருங்த என்கண் அகல் தடாரி - படம்விரித்த பாம்பினது பொறியை யொப்பக் கையினது வடுப்பட்டுக்கிடந்த எனது கண்ணகண்ற உடுக்கையிற் ரேற்றுவித்த,

1 “பழும்பசி கூர்க்கவெம் விரும்பே ரொக்கலோடு” பேரும் பானி. 25..

2 பறவை - வெளவால்.

3 “வென்வே வண்ணற் கானு மூங்கே, நின்னினும் புல்வியே மன்னே யினியே, இன்னே மாயினே மன்னே” புறநா. கசக : 7-9.

2.—பொருநாற்றுப்படை.

கங்கை

71 - 3. 1 [இருசீர்ப் பாணிக் கேற்ப விரிக்கிரி, வெள்ளி முளைத்த கால்விருள் விடிய, வொன்றியான் பெட்டா வளவையின் :]

இரு சீர் பாணிக்கு ஏற்ப ஒன்று யான் பெட்டா அளவையின் - இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த ஒருபாட்டினை யான் பேணிப் பாடு வதற்கு முன்னே,

விரி க்கிரி வெள்ளி முளைத்த என் இருள் விடியல் - விரிகிண்ற கிர ணங்களையுடைய வெள்ளியெழுங்க செறிக்க இருளையுடைய விடியற் காலத்தே,

73 - 4. ஒன்றிய கேளிர் போல கேள் கொள்ள வேண்டி - முன்பே தன்னேடு பொருந்திய நட்டாரைப்போல என்னுடன் உறங்கொள்ளுதலை விரும்பி,

75. வேளாண் வாயில் வேட்ப கூறி - தான் உபகரித்தற்கு வழி யாகிய ² இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக்கூறி,

76. கண்ணில் காண நன்னு வழி இர்தி - தன் கண்ணிலே கானும்படி தனக்கு அண்ணிதான் இடத்திலே என்னை இருத்தி,

77. பருகு அன்ன அருகா நோக்கமோடு - தன்னைக் கண்ணுற் பருகுஞ் தன்மையையொத்த கெடாத பார்வையாலே,

78. [உருகு பவைபோ லென்பு குளிர்கொள்கிடி:] என்பு உருகு பவைபோல் குளிர்கொள்கிடி - என்பை, உருகும் மெழுகு முதலியனபோல் நெகிழும்படி குளிர்ச்சியைக் கொளுத்தி,

நோக்கத்தாலே (77) கொளுத்தியென்க.

79. ஈரும் பேனும் இருந்து இறைக்கி - ஈரும்பேனும் கூடி மிருந்து அரசாண்டு,

80 - 81. [வேரொடு நனைந்து வேற்றிதழ் துழைந்த, துன்னற் சிதாஅர் துவர நீக்கி :]

வேரொடு நனைந்து வேறு இழை துழைந்த துன்னல் சிதாஅர் நீக்கி - வேர்ப்பாலே நனைந்து சரடுகள் உள்ளே ஓடிதற்குக் காரணமாகிய தைத்தற்றெழுழிலையுடையனவாகிய சீரையை என்னிடத்தினின்றும் போக்கி,

1 பொருஙர் விடியற்காலத்தே சென்று தடாரி கொட்டிப் பாடுதலும் கேட்ட உபகாரிகள் அப்பொருஙர்க்கு வேண்டியவற்றை அளித்தலும் பண்டைக்கால வழக்கம் ; பு. வெ. 206.

2 “இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பின், அவர்பழி தம்பழி யன்று”, “கரப்பிலா நெஞ்சிற் கடன்றிவார் முன்னின், நிரப்புமோ ரேன ருடைத்து”, “இரத்தலு மீதலே போலுங் கரத்தல், கனவிலுங் தேற்றுதார் மாட்டு” துறள், 1051, 1058 - 4.

82 - 3. கோக்கு துழைகல்லா நுண்மைய பூ கனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர (81) நல்கி - கண்ணிற்பார்வை இஃது இழை போன வழியென்று குறித்துப்பார்க்கவாராத நுண்மையையுடையவாய்ப் 1 பூத்தொழில் முற்றுப்பெற்ற தன்மையாற் பாம்பினது தோலையொத்த துகிலை மிகங்கிலி,

துவரவென்பதைனே இத்தெனுடு கூட்டுக.

84 - 5. [மழையென மருஞம் மகிழ்செய் மாடத், திழையணி வனப்பி னின்னகை மகளிர் :]

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் - இழைகளையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யுமகளிர்,

இதனை, “இன்னகை யாய்மோ டிருங்தோற் குறுகி” (220) என்றார், சிறுபானுப்பிலும்.

84 - 7. [போக்கில் பொலங்கல நிறையப் பல்கால், வாக்குபு தரத்தர :]

84 - 7. மருள் செய்யும் மகிழ் மழையென மாடத்து பல்கால் வாக்குபு - உண்டார் மயக்குதலைச் செய்யுங் கள்ளை மழையென்னும்படி மாடத்திடத்தே பல்காலும் வார்த்து,

மகிழ் : ஆகுபெயர்.

86 - 7. போக்கு இல் பொலங்கலம் நிறைய தர தர - ஓட்டமற்ற பொன்னுற் செய்த வட்டில்நிறையத் தரத்தர,

87 - 8. வருத்தம் வீட ஆர உண்டு பெரு அஞர் போக்கி - வழிபோன வருத்தம் போம்படி நிறையவன்டு கள்ஞுண்ணப்பெறுகிலே மென்று நெஞ்சிற் கிடங்க பெரிய வருத்தத்தையும் போக்கி,

89. செருக்கொடு நின்ற காலை - மகிழ்ச்சியுடனே நான் நின்ற அங்கிக் காலத்தே,

89 - 90. மற்று அவன் திரு கிளர் கோயில் ஒருசிறை தங்கி - இங்கனம் மிட்திர்ந்த பின்பு அவனுடைய செல்வம் விளங்குகின்ற கோயிலில் ஒருபக்கத்தே கிடந்து,

அவனைச் சேவித்து நிற்கின்ற நங்குலத்திலுள்ள மகளிர் (85) பொலங்கல நிறைய (86) மகிழை (84) வார்த்துத் தரத்தர (87) உண்டு போக்கிக் (88) கோயிலில் ஒருசிறைத் தங்கியென முடிக்க.

91 - 2. தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாது அதன் பயம் எய்திய அளவை மான - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்

1 35-ஆம்பக்கம் 6-ஆவது அடிக் குறிப்பைப் பார்க்க.

2.—பொருநராற்றுப்படை.

ககக

முடைய தவஞ்செய்த உடம்பைப் 1 போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப்பெற்ற தன்மையையொப்ப,

2 மக்களென்னாலும் மாக்களென்றார், வீடுபேறு குறியாது செல்வத் தைக் குறித்தவின்,

93. ஆறு செல் வருத்தம் அகல நீக்கி - வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற்போக்கி,

94 - 5. [அனந்தர் நடுக்க மல்ல தியாவது, மனக்கவல் பின்றி மாழாங் தெழுங்கு :]

· அனந்தர் நடுக்கம் அல்லது மனம் கவல்பு யாவதும் இன்றி எழுங்கு - கள்ளின் செருக்காலுண்டான மெய்ந்துக்கமல்லது வேறுமனக்கவற்கி சிறிதுமின்றித் துயிலுணர்க்கு,

கவல்பு, கவற்கியெனப் பெயராய் நின்றது.

96. மாலை அன்னதோர் புன்மையும் - யான் அவனைக் காண்பதற்கு முன்னாலின் மாலைக்காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிற்கெட்டாத மீதுயையும்,

3 அன்னது : நெஞ்சறிசுட்டு.

1 போகடலென்பது பண்ணடக்கால வழக்கு; அஃது இப்போது போடலென வழங்கும்; “மத்த எந்தான், விண்டுக வெறிக்கு போகட் டோடினன் விரைங்கு வீரன்” பிரபு. மாயைகோலா. 39.

2 “மாவு மாக்கனு மையறி வினவே”, “மக்கடாமே யாறறி வழிரே” (தோல். மரபு. சு. ஈ. ரா. ந.) என்பவையும், “பொழுதான் தறியும் பொய்யா மாக்கள்” (மூலீல. 55) எஃபதில் மாக்களென் பதற்கு அறிவில்லாதோரென்றும், “மடக்குறு மாக்களோடு” (கலி. அ. 2: 9) என்பதற்கு, ‘மடப்பத்தையுடைய சிறிய அறிவில்லாத மகளி ரோடே’ என்றும், “மூவறு பாடை மாக்கள்” (சிவக. 93) என்பதன் விசேட வரையில், ‘பிலேச்சராதவின் ஜையறிவிற்குரிய மாக்களென்னும் பெயராற் கூறினர்’ என்றும், “கோயின்மாக்கள்” (சிவக. 1278) என்பதில், ‘மக்கட்குரிய மனனின்றி அறிவு கெட்டமையின், ஜையறி வடையாரென்று மாக்களென்றார்’ என்றும் நடிசினுரீக்கினியர் எழுதிய உரைகளும், “மக்கட் பதடியெனல்” (துறள். 196) என்பழி, ‘அறி வென்னும் உள்ளீடின்மையின் மக்கட்பதடி யென்றார்’ என்று பரிமேல முகர் எழுதிய விசேட வரையும் இங்கே கோடற்குரியன.

3 “உண்டுவைத் தனைய நீயும்” (சிவக. 271) என்பதில், ‘அனைய, நெஞ்சறி பொருண்மேற்று’ என்பர் ந.; “ஆடரவக் கிண்கிணிக் காலன்னுனேர் சேடனை” (தே. தீருநா. ஆரூர்) என்பதில் அன்னுனை பதும் இத்தகையதே.

96-7. காலை கண்டோர் மருஞும் வண்டு சூழ் நிலையும் மாழாங்து (95) - அவனைக்கண்ட மற்றை நாட்காலத்தில் என்னைக் கண்டவர் கெரு கல் வந்தவனால்வனன்று மருஞுதற்குக் காரணமான வண்டுகள் இடையருது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி,

மாழாங்தென்பதைனே இதென்று கூட்டுக.

பல ஏற்காற் றங்களும் தானுடைமையின், வண்டுசூழ் நிலையென்றுன்.

98. கனவு என மருஞ்ட என் கெஞ்சு ஏமாப்ப - இது கனவாயிருக்குமென்று கலங்கிய என்னுடைய கெஞ்சு கனவென்று துணிய,

99. வல் அனார் பொத்திய மனம் மகிழ் சிறப்ப - வஸ்ய மிடியா னுண்டாகிய வருத்தம் பொதிந்த கூட்டத்தார் மனம் மகிழ்ச்சி மிக,

100. கல்லா இளைஞர் சொல்லி காட்ட - அவற்குரிய புகழ்களைத் தாங்கள் முற்றக்கற்று என்பின்னின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக்காட்ட,

கல்லாவென்பது செய்யாவென்னுமெச்சம்.

இனித் தத்தம் சிறுதொழிலன்றி வேறென்றுங்கல்லாத இளைஞர் கெருக்கல்வந்தவன் இவெனன்று அரசனுக்குச் சொல்லிக்காட்ட வென்று மாம் ; என்றது, இவன் வேறுபாடு 1 கூறிற்றும்.

101. கதுமென கரைந்து வட்மென கூடும் - அதுகேட்டு அவர் களைக் கடிக அழைத்துவாருமென்று வாயிலோர்க்குக் கூறி யாங்கள் சென்ற பின் தான் அணுகவாருமென்று அழைக்கையினுலே,

2 “எலேருக் தம்மென” என்புழித் தம்மென்பது தாருமென சின்றுற் போல வட்மென்பது வாருமென்னும் பொருட்டாய்வின்றது.

102. அதன் முறை கழிப்பிய பின்றை - அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள் செய்து முடித்தபின்பு,

பதன் அறிந்து - காலமறிந்து,

103-4. தூராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழினையுடைய பழுக்கினதிற் பரிய மேற்குறவுக்கு கொடுவதெந்ததைனே விழுங்கென்று 3 பலகாலைத்து,

105-6. [காழித் சட்ட கோழுன் கொழுங்குறை, மூழி னாழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சட்ட கொழு குறை

1 “காலைக் கண்டோர் மருஞும் வண்டு சூழ்நிலை” (போருத் 96-5) என்றதைக் காண்க.

2 மதுராக்காசீசி, 747.

3 “உண்ணீருண் னீரென் றுபசரியார் தம்மனையி, ஹுண்ணுமை கோடி பெறும்” (தனிப்.) என்பது இங்கே நினைவிற்கு வருகின்றது.

வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தகைகளின் வெம் மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,

107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச் சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே ,

107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனி மையுடையவாய் வெவ்வேருகிய பலவடிவினையுடைய¹ பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,

உபாயங்களாற் பண்ணுதலின், ரீரகன்றூர் ; ஆகுபெயர்.

109 - 10. [மண்ணமை முழுவின் பண்ணமை சீறியா, மூன்னு தல் விறவியர் பாணி தாங்க :] பண் அமைசிறு யாழ் ஒன் துதல் விறவியர் மன் அமை முழுவின் பாணி தாங்க - பண் சூறைவற்ற சிறிய யாழை யுடைய ஒன்ளிய நுதவினையுடைய² விறல்படப் பாடியாவோர் மார்ச் சனையமைந்த முழுவினது தாளத்திற்கு ஆடும்படி,

111. மகிழ் பதம் பல் நாள் கழிப்பி - மகிழ்ச்சியையுடைய கள் ஞஞ்டவிலே பலங்கள் போக்கி,

இனி, பதம் காலமுமாம்.

111 - 2. ஒருநாள் அவிழ் பதம் கொள்க என்று இரப்ப - ஒருநாள் சோருகிய உணவையும் கொள்வாயாகவென்று வேண்டிக்கொள்கை வினாலே ,

112 - 4. முகிழ் தகை முரவை போகிய முரியா அரிசி விரலென நிமிர்ந்த சிரல் அமை புழுக்கல் - மூல்லைமுகையின் தகைமையினையுடைய வரியற்ற இடைமுரியாத அரிசி விரலென் னும்படி செடுகின ஒன்றே டொன்று சேராத சோற்றையும் ,

பழுத்த அரிசியை ஆக்கினமைதோன்ற நிரலமை புழுக்கவென்றூர்.

115 - 6. பரல் வறை கருனை கொடியின் மிதப்ப அயின்ற காலை - பரலைப் பொரித்து அதனேடேகூட்டிய பொரிக்கறிகளையும் கழுத் திட்டே வங்து நிரம்பும்படி விழுக்கினகாலத்தே ,

இனி, காடியைப் புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுக்கின காலையென்றுமுறைப்பர்.

116. பயின்று இனிது இருங்கு - அவனைவிடாதே இனிதாக விருங்கு ,

1 பி-ம். ‘பண்ணிகாரம்’

2 விறலை வடதுநாலார் சத்துவமென்பர்.

3 காடி கழுத்தென்பதை, “காடியிழுங்கு கவந்தமதாய்” (கந்து. சூரபன்மீவதை, 136) என்பதனாலுமுணர்க.

117 - 8. [கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே, யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி:] பல்லே கொல்லை உழு கொழு ஏய்ப்ப எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி - எம்முடைய பற்கள் கொல்லைநிலத்தே யுழுச் சொழுவை யொப்பப்பகலும் இரவும் திறைச்சியைத் தின்று முனைமழுங்கி,

119. உயிர்ப்ப இடம் பெருஅது ஊன் முனிந்து - இளைப்பாற இடம் பெருதே இவ்வணவுகளை வெறுத்து,

முற்கறியனவெல்லாம் உண்டற்றெழுபிற்கு உரிமையுடைமையின், ஊன் முனிந்தென்றார்.

119 - 22. [ஒருநாட், செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய, செல்வ சேறுமெங் தொல்பதிப் பெயர்க்கென, மெல்லெனக் கிளங்கன மாக :]

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ - குர்றத் தைச் செய்தெழுங்க பகைவரைத் திறைகொள்ளும் கூறுபாடுகளெல்லாம் முடியப்போன செல்வா,

பெயர்ந்து எம் தொல் பதி சேறும் என மெல்லென ஒருநாள் கிளங்கனமாக - இனி மீண்டு எம்முடைய பழைய ஊரிடத்தே செல்வே மென்று மெத்தென ஒருநாளிலே சொன்னேமாக,

தொல்பதியென்றார், இதுவும் தமக்குப்பதியென்பது தோன்ற.

122 - 4. [வல்லே, யகறி ரோவெம் மாயம் விட்டெனச், சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு:] சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு எம் ஆயம் விட்டு வல்லே அகறிரோ என - அதுகேட்டுக் கோபித்தான்போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே எம் திரளைக்கவிட்டு விரைந்து போகின்றோவெனச் சொல்லி,

125 - 6. [துடியடி யன்ன தாங்குசடைக் குழவியொடு, பிடிபுணர் வேழும் பெட்டவை கொன்கென:]

1 பிடி புணர் வேழும் அடி துடி அன்ன தாங்கு சடை குழவியொடு கொன்க என - பிடியொடு புணர்ந்தகளிறுகளைத் தம் அடிகள் ² துடியின் கண்ணை யொத்த அசைந்த சடையினையுடைய கன்றுகளுடனே கைக் கொள்வாயாக வென்று சொல்லி,

127. [தன்னறி யளவையிற் ரரத்தர:] பெட்டவை (126) தன் அறி அளவையில் தர தர - பின்னும் தான் விரும்பியிருந்த ஊர்திகள் ஆடைகள் அணிகலங்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலேதர,

1 பரிசிலர்க்குக்களிற்கோடு கன்றையும் பிடியையும் வழங்குதல் பண்டைக்கால வழக்கம்; “மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றெருடு, ‘கறையடி யானை யிரியல் போக்கும், மலைகெழு நாடன் மாவே ஸாஅய்’ புறநா. கந்து : 11 - 3. 2 துடி - உடிக்கை.

127 - 8. யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகங்து கொண்டு - யானும் என்னுடைய குறைகளை யானநித் அளவாலே வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,

129. இன்மை தீர வந்தனென் - மிடி எக்காலமும் இல்லையாம்படி வந்தேன் ;

யானும் அவன் (64) வரைப்பின் (65) வாயிற்கண்ணே (66) புக்கு என் இடும்பைதீர்தல் காரணமாக (67) எய்யேனுகி (68) விடுயற்காலத்தே (72) ஒன்று யான்பெட்டா அளவையிற் (73) கொள்வேண்டிக் (74) கூறி (75) இருத்தி (76) நோக்கத்தாலே (77) குளிர்கொளுத்திச் (78) சிதார்நீக்கித் துவர (81) கல்கி (83) மகளிர் (85) மகிழை (84) வார்த் துத்தரத்தர (87) உண்டுபோக்கி (88) நின்றகாலைத் (89) தங்கி (90) கீக்கி (93) எழுங்கு (95) ஏமாப்பச் (98) சொல்லிக்காட்டக (100) கூவ கையினுலே (101) கழிப்பிய பின்றைத் (102) தண்டி (104) ஒற்றி (106) வேண்டேமென்கையினுலே (107) இரீதித் (108) தாங்கக் (110) கழிப்பி (111) இரப்ப (112) அயின்றகாலத்திலே இருங்கு (116) மழுங்கி (118) முனிங்கு (119) சேறுமென (121) ஒருங்காட் (119) கிளங் தனமாக (122) அகறிரோவெனச் சொல்லித் (123) தரத்தர யானும் (127) தவஞ்செய்மாக்கள் (91) அதன் பயமெய்திய அளவைமான (92) வேண்டுவ முகங்துகொண்டு (128) அரசவையிருங்ததோற்றம்போல (55) இன்மைதீர வந்தனென்ன வினைமுடிக்க.

129 - 30. வென் வேல் உருவும் பல் தேர் இளையோன் சிறுவன் - வென்ற வேலினையுடைய அழகினையுடைய பலதேரினையுடைய இளங்கு சேப்பேஸ்னியுடைய புதல்வன்,

வென்ற வேற்புதல்வன்.

131. முருகன் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது சீற்றம் போலும் சீற்றத்தையுடைய உட்குதல்பொருங்கிய தலைவன்,

132. தாய் வயிற்று இருங்கு தாயம் எய்தி பிறங்கு (137) - தாயு கையை வயிற்றிலேயிருங்கு அரசவுரிமையைப்பெற்றுப் பிறங்கு,

1 தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்லமுகார்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருங்கு பிறக்கையினுலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறக்கதென்றார்.

133. எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப-முன்பு தன்விலியறியாத பகைவர் பின்பு தன்வலியினையறிங்கு ஏவின தொழிலைச் செய்ய,

1 கோசீசேங்கட்சோழரும் பிறக்கின்ற காலத்துப் பிறவாது எல்ல முகார்த்தம் வருமளவும் தாயினுடைய வயிற்றிலேயிருங்கு பிறக்காரென்றும், அக்காரணத்தால் அவர் சிவந்த கண்ணையுடையராயினுரென்றும் கூறுவர்; இத்தகையோரை, “கருவிலே திருவுடையவர்” என்பார்.

134. செய்யார் தேளம் தெருமரல் கவிப்ப - எவல்செய்யாத பகை வர் தேசம் மனக்கவற்றி பெருக,

135-6. 1 [பெளவ மீமிசைப் பகற்கதிர் பரப்பி, வெவ்வெஞ் செல்வன் விசம்புபடர்ச் தாங்கு:] வெ வெ செல்வன் பெளவம் மீமிசை பகல் கதிர் பரப்பி விசம்பு படர்ந்தாங்கு - வெம்மையையுடைய 2 எல்லாரும் விரும்பப்படும் இளஞாயிறு கடவின்மீதே பகற்பொழுதைச் செய்யுங் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் விசம்பிலே மெத்தெனச் சென்றூற்போல,

137. [பிறக்குதலவழ் கற்றதற் ரூட்டு:]

தவழ் கற்றதன் தொட்டு - தவழ்தலைக் கற்றஙள் தொடங்கி, பிறந்து, முன்னேகூட்டிற்று.

137-40. [கிறந்தகன், நாடுசெகிற் கொண்டு நாடோறும் வளர்ப்ப, வாளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி :]

மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி (140) - 3 கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்றவலியாலே கவித்து,

செல்வன் விசம்புபடர்ந்தாங்குத் (136) தவழ்கற்றதற்ரூட்டு (137) மிகுகின்றவலி (140) யென்க.

இவன் பின்பு அரசாட்சி பெற்றஞ்செல்வன், தவழ்கற்றதற்ரூட்டு நாடுசெகிற் கொண்டான்றல் பொருந்தாமையுணர்க.

சிறந்த எல் (137) நாடு செகில் கொண்டு நாள் தொறும் வளர்ப்ப (138) - ஏனையோர் நாட்டிற்கிறந்த என்னுட்டைத் தோளிலே வைத்துக் கொண்டு நாடோறும் வளர்த்தல் காரணமாக,

தோள்வலியாலே பகைவென்று நாடுகாத்தமைபற்றி, நாடுசெகிற் கொண்டென்றார்.

141. [முலைக்கோள் விடாஅ மாத்திரை:] ஆளி எல் மான் அணங்கு உடை குருளை (139) முலைக்கோள் விடாஅ மாத்திரை - ஆளியாகிய நல்ல

1 “பொருகடற் பருதி போலப் பொன்னனுன் பிறந்த போழ்தே, மருஞ்சை மாத குற்ற மம்மர்கோய் மறைக்க தன்றே” (சிவக. 304) என்பதும், ‘குாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்தபொழுதே தேவியிருளைப் போக்கிப் பின்பு பகைவெல்லுமென்பது கருத்து’ (ந.) என்ற அதன் விசேடவுரைப்பகுதியும் இங்கே கோடற்குரியன.

2 “வெம்புஞ் சுடரிற் சுடருஞ்சிரு மூர்த்தி” சிவக. 2.

3 “தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல், காலனே டொக்கு ஞாலப் பெரும்புகழ், புகரின் ரேங்கிய ஸ்கரில் கேள்வியன்:” பெநுங். க. 36 : 100 - 102.

2.—பொருநராற்றுப்படை.

ககள்

மானினது வருத்துதலையுடைய குருளை முலையையுண்டலைக் கைவிடாத இளைய பருவத்தே,

யானியை ஆளியென்றார், 1 “கடிசொ லில்லை” என்பதனுன் 2 “நாயே பன்றி” என்னும் சூத்திரத்து, ‘ஆயுங்காலை’ என்பதனுற் குருளையென்பது முடித்தாம்.

141. ஞாரேரன-கடுகி,

142. தலை கோள் வேட்டம் களிறு அட்டாங்கு-முற்பட இரையைக் கோடற்குக் காரணமான வேட்டையிலே களிற்றைக் கொன்றுற் போல,

143. 3 இரு பனம்போங்கை தோடும் - கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஒலையும்,

4 “தோடே மடலே” என்னுஞ் சூத்திரத்து, ‘பிறவும்’ என்ற தனுற் போங்கை முடித்தாம். அதனிடத்தினின்றும் போங்கத்தனுற் போங்கையென்றார்; “இரும்பனைக் கொண்டு கடைகழுமிய வடங்கு சிறை வலன்கலத்து” என்றார் பிறரும்.

143-4. [கருஞ்சினை, யரவாய் வேம்பி னங்குழழுத் தெரியலும்:] கரு சினை வேம்பின் அரம் வாய் அம் குழழுத் தெரியலும் - கரியகொம்பினை யுடைய வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிராற்செய்த மாலையும்,

145-6. ஒங்கு இரு சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேங் தரும் ஒருகளத்து அவிய-நறிய மாலைகளில் மேலாதற்குக் காரணமான பெரியதலையிலே ஈன்யோர்குடும் அடையாளப்பூக்களிற் சிறப்ப அவற் றைச்சுடிய சேரலும் பாண்டியனும் ஒருகளத்தே படும்படி,

147-8. 6 வெண்ணி தாக்கிய வெரு வரு நோன் தாள் கண் ஆர்

1 தோல். எச்சவியல், கு. 56. 2 தோல். மரபியல், கு. 8.

3 “மிலையலங் குளைய பனைப்போழ் சௌர்தி”, “வட்கர் போகிய வளரிளம் போங்கை, உச்சிக் கொண்ட ஆசிவெண் டோடு.....விரைவு” (புறநா. உச : 21, கா00 : 3-5); “வட்கர் போகிய வான்பனங் தோடு டுன்.....சூட்டி” சிலப். உடு : 146 - 7. 4 தோல். மரபியல், கு. 86.

5 வாளரம்- ஒருவகை அரம்; “வேளாப் பார்ப்பான் வாளரங் துயித்த” (அகநா. உச : 1); “வாளரங் துடைத்த வைவேல்” சிவக. 461.

6 கரிகாற் பெருவளத்தான் வெண்ணிப் பறந்தலையிற் பொருத்தமை, “கரிகால் வளவுளை வெண்ணிப் பறந்தலைப், பொருத்துபுண் னைணிய சேர லாதன்”, “காய்சின முன்பிற் பெரும்பெயர்க் கரிகால், ஆர்கவி நறவின் வெண்ணி வாயிற், சீர்கெழு மன்னர் மறவிய ஞாட்பின், இமிழிசை முரசம் பொருகளத் தொழியப், பதினென்று வேளிரொடு வேங்கர் சாய, மொய்வலி யறுத்த ஞான்றை” (அகநா. சிதி : 10 - 11, உசக் : 8 - 13). என்பவற்றால் அறியலாகும்.

கண்ணி கரிகால் வளவன் - 1 வெண்ணி யென்கின்ற ஊரிடத்தே பொருத் அச்சங்தோன்றுகின்ற வலியையுடைய முயற்சியையும்² கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையினையுடைய கரிகாற்சோழன்,

3 “முச்சக் கரமும்” என்னுங் கவியானே கரிகாலரதலுணர்க.

தாயமெய்திப் (132) பிறந்து (187) மிகுவிலசெருக்கித் (140) தெவ் வர் ஏவல் கேட்பச் (133) செய்யார் தேவம் தெருமரல்கவிப்ப (134) நாடு செகிற்கொண்டு நாடொறும் வளர்த்தல் காரணமாகக் (138) குருளை (139) களிற்டாங்கு (142) இருபெரு வேந்தரும் அவியத் (146) தாக்கிய (147) கரிகால்வளவனை முடிக்க.

149 - 50. [தாணிழன் மருங்கி வணுகுபு குறுகித், தொழுது :]
4 நிழல் மருங்கில் தாள் அணுகுபு குறுகி தொழுது - அருளைத் தன்னிடத் திலேயுடைய திருவடிகளை அண்ணிதாக நிற்றுசேர்ந்து வணங்கி,

150. முன் நிற்குவிராயின் - நும்முடைய வறுமைதோன்ற முன்னே நிற்பீராயின்,

150 - 51. [பழுதின், நீற்று விருப்பிற் போற்றுபு கோக்கி :] ஈற்று ஆவிருப்பின் பழுதின்று போற்றுபு கோக்கி - ஈற்றுத்தொழிலையுடைய பசு தனது கன்றுக்குப் பால்சரங்து கொடுக்கவேண்டுமென்னும் விருப்பம் போல நும்மிடத்து நிற்கின்ற மிடி இன்றூம்படி பேணிப்பார்த்து,

151 - 2. நும் கையது கேளா அளவை - நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே,

152. 5 ஓய்யென - கடுகி,

153 - 4. பாசி வேரின் மாசொடு குறைந்த துண்ணல் சிதாஅர் நீக்கி - கொட்டைப் பாசியினது வேர்போலே அழுக்கோடே குறைந்த தையலையுடைய துணிகளைப்போக்கி,

154 - 5. தூய 6 கொட்டை கரைய பட்டு உடை நல்கி - தூயவாகிய திரள் முடிந்த முடிகளைக் கரையிலேயுடைய பட்டாகிய உடைகளைத் தந்து,

1 பி - மி. ‘வெண்ணில்’

2 “கண்ணுர்த் தலத்தாரை - கண்ணுக்கு நிறைந்த சலத்தையுடைய மகளிரை” கலி. சு0 : 5, ந.

3 இக்கவியைப் போருநாற்றுப்படை உரையின்திறுதியிற் காண்க.

4 நிழல் - அருள் ; “புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை”

(பட். 204) என்ற அடியின் உரையில் நிழலென்பதற்கு அருளௌன்றே பொருளௌழுதுவர் ; ந.

5 “ஓய்யென-விரைய” மல்லை. 83, ந; கலி. நட : 18, ந.

6 “கொட்டையம் புரோசை - தலையில் மணிமுடியையுடைய புரோசக்கமிற்றை” கிவக. 1835, ந.

கொட்டை - தும்புமாம்.

156. பெறல் அரு கலத்தின் பெட்டாங்கு உண்க என - பெறுதற் கரிய பொற்கலத்தே விரும்பினபடியே உண்பாயாகவென்று சொல்லி,

157-8. [பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர, வைகல் வைகல் கைகலி பருகி:] பூ கமழ் கை கலி தேறல் வாக்குபு தர தர வைகல் வைகல் பருகி - 1 தீம் பூ நாறுகின்ற தன்குமையாற் சிறிதமையுமென்று 2 கைகலித்தற்குக் காரணமான கட்டெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர நாடோறும் நாடோறும் பருகி,

3 “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” என்றார் பிறரும்.

159. எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை - நெருப்புத் தழைத்தா வெலாத்த ஒருவன் செய்தனறித் தனக்கென இதழில்லாத தாமரையை,

எனவே பொற்றுமரைக்கு வெளிப்படை கூறினார். 4 “தோடே மடலே” என்னுஞ் சூத்திரத்தே கூறினும்.

160. சரி இரு பித்தை பொலிய குட்டி - கடைகுழன்ற கரிய மயிரிலே பொலிவெபரசு குட்டி,

161-2. நாவின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஓளி முத்த மொடு பாடினி அணிய - நூலாற்கட்டாத நுண்மையையும் பினக்கத் தையு முடைய பொன்னரிமாலையை வெள்ளிதாகிய ஓளியையுடைய முத்தத்தோடே பாடினி குட,

163. கோட்டின் செய்த கொடுஞ்சி நெடு தேர் - யானைக்கொம் பாற்செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரிலே,

164. ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - சாதிவிங்கம் ஊட்டின தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிரசைய,

165. பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி - பாலையொத்த நிறத் தினையுடைய குதிரைகள் நான்கினைச் சேரப்பூட்டி,

நான்கு, நால்கெனப் பெயர்த்திரிசொல்.

166. காவின் ஏழடி பின்சென்று - தான் காலாலே ஏழடி பின்னே வர்து,

5 ஏழடிவருதல் ஒருமரபு; ஏழிசைக்கும் வழிபாடுசெய்தானுகக் கருதுதலின்.

1 தீம்பூ - பஞ்சவாசத்துள் ஒன்றான குக்குமப்பூ.

2 ‘கைகலி நறுகெய் - கைகலித்தற்குக் காரணமான நெய்’ சீவக.

400, ந.

3 புறநா. நகூ : 16. 4 தோல். மரபியல், சு. 86.

5 “ஒன்பதின் சாண்டப்பினும்” (சீவக. 179) என்றதன் விசேட வூரையில், ‘ஏழடியென்றல் மரபாயிருக்க, ஒருகாதமென்னுமெழுத்து நோக்கி, ஒன்பதின் சாணைன்றுரேனும் அடியிடுமளவில் ஏழாம்’ (ந.)

1 “செலவினும் வரவினும்” என்னும் சூத்திரத்துப் பொதுவிதியாற் சென்றென்பது வங்கென்னும் பொருட்டாய்வின்றது.

166 - 7. [கோவின், ரூறு களைஞ்து:] இன் தாறு கோல் களைஞ்து - செலுத்துதற்கு இனிதாகிய செலவு முடிக்குங்கோலைப் போக்கி,

என்றதனாற் கடுவிசைக்கு இவர் இருத்தலாற்றுரென்று கருதி இயற்கையிற்கேறல் அமையுமென்றான்.

167. ஏறு என்று ஏற்றி - இங்கணம் ஏற்றன்று ஏறவிட்டு,

167 - 8. வீறு பெறு பெரு யாழ் முறையுளி கழிப்பி - ² எனையாழ் களின் வீறுபெற்ற யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கு முறைமைகளை நினக் குத் தந்துவிட்டு,

168 - 70. கீர் வாய் தன் பனை தழீஇய தளரா இருக்கை நல் பல் ஊர் நாட்டொடு - நிரை எப்பொழுதும் தன்னிடத் தேயுடைத்தாகிய தன் ணிய மருத நிலஞ்குழந்த அசையாத குடியிருப்பினையுடைய என்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே,

170 - 72. [நன்பல், வெருஉப்பறை துவலும் பருஉப்பெருஞ் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழும்:]

பறை வெருஉ துவலும் (171) வேழும் (172) - பறை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுத்தற்குக் காரணமாகிய யானை,

பருஉ பெரு தடக்கை (171) வெரு வரு செலவின் வெகுளி (172) நல் பல் (170) வேழும் (172) - பருத்த பெரிய வளைவினையுடைய கையினை யும் அச்சங்தோன்றும் ஓட்டத்தினையும் கோபத்தினையுமுடைய என்றுகிய பலயானைகள்,

173. தரவு இடை தங்கல் ஓவிலன் - தருதற்றெறுழிலிடத்தே நிலை பெறுதலை ஒழிதலிலன் ;

இனித் தரவிடத்துத் தாழ்த்தவில்லென்றுமாம்.

173 - 4. வரவிடை பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி - வருதலிடத் துப் பெற்றபொருள்களைப் பிறர்க்குப்பிறர்க்குக் கொடுத்து,

174 - 5. தெற்றென செலவு கடைக்கட்டுதிர் ஆயின் - கடுக அவனிடத்து நின்றும் போகின்றபோக்கை முடிவுபோக்குவீராயின்,

175. பல புலங்கு - அதுபொருமற் பலகாலும் வெறுத்து,

176. நில்லா உலகத்து நிலைமை தூக்கி - செல்வமும் யாக்கையு முதலியன நிலைநில்லாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கிப் பார்த்து,

என்றெழுதியிருப்பதும், “எழுமேழுதி யூக்கி நடங்கு செலா” (சீவக. 1384), “ஏழுதி யெழுத லாற்று தாயினும்” (பேரங். க. 53 : 132) என்பவையும் இம்மரபைப் புலப்படுத்தும்.

1 தோல். கிளவியாக்கம், கு. 28.

2 எனையாழ்க்களென்றது பாலையாழூழிக்கவற்றை.

2.—பொருநராற்றுப்படை.

குக

1 நிலைபெறுங் தகைமையுடைத்தாகவிற் புகழை நிலைமையென்றார் ; ஆகுபெயர்.

177. செல்க என - இங்ஙனம் போகெனக்கூறி,

விடுக்குவன் அல்லன் - நும்மைக் கடுக விடுவன்ஸ்லன் ;

தொழுது முன்னிற்குவிராயின் (150) நோக்கி (151) எல்கிப் (155) பாடினி அணியாநிற்கச் (162) குட்டி (160) வாக்குப் தரத்தரப் (157) பருகித் (158) தெற்றெனச் (174) செலவுகடைக்கூட்டுதிராயின் அதற் குப் பலுலங்து (175) தேரிலே (168) குதிரையைப்பூட்டி (165) ஏற்றி (167) முறையுளிக்கழிப்பி (168) விடுக்குவன்ஸ்லன் (177) ; பின்னர் நின்னைநோக்கி நில்லாத உலகத்து நிலைமையைச் சீர்தூக்கி (176) வரவிடைப் (178) பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி (174) இங்ஙனஞ்சு செலவாயாக வெனக்கூறி (177) அங்ஙனம் நீபோதற்கு நாட்டோடு (170) வேழும் (172) தரவிடைத்தங்கல் ஓவிலன் (173) என முடிக்க.

நில்லாவுலகத்து நிலைமைதூக்கிப் (176) பலுலங்து (175) செல்ரென விடுக்குவன்ஸ்லன் (177) என்பாருமூனர்.

177-9. ஒல்லென திரை பிறழிய இரு பொவத்து கரை குழ்ந்த அகல் கிடக்கை மண் மருங்கினன் (227) நாடு (248)- ஒல்லென்னும் ஓசைபடத் திரைமுரிந்த கரியகடவினது கரைகுழ்ந்த அகன்ற பரப் பினையுடைய இவ்வுலகத்து ஒரு கூற்றின்கண் உளதாகிய சோழநாடு,

180-82. [மாமாவின் வயின்வயினென், ரூந்தாழைத் தண்டண்டலைக், கூடுகெழியை குடிவயினேன் :]

மாமாவின் வயின் வயின் நெல் கூடு கெழியை நாடு (248)- ஒரு மாங்கிலத்தில் ஒருமாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும் நெற்கூடுகள் பாருந்தின சோழநாடு.

3 தாழ் தாழை தண் தண்டலை குடிவயினேன் - தாழ்ந்த தெங்கினை யுடைய குளிர்ந்த மரச்சோலைகளிலிருக்கின்ற குடிமக்களிடத்தில்,

183-4. செ சோற்ற பலி மாந்திய கரு காக்கை - உதிரத்தாற் சிவங்தசோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கரியகாக்கை,

184-6. [கவவழுமையின், மனைநோச்சி நிழலாக்க, ணீற்றியாமை தன் பார்ப்போம்பவும் :] மனை நோச்சி நிழல் ஆங்கண் ஈற்று யாமை

1 “மன்னு வுகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே”, “தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே” (புறநா, சுகு : 1-2, சுகு : 5); “ஒன்று வுகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றுது நிற்பதொன் றில்” (துறள். 233), “இங்கிலத்து, மன்னுதல் தேவண்டி எளிசைகடுக” (நான்மணிக். 15) என்பவையும், புறநானூறு, சுகு : 2-3-ஆம் அடிகளின் அடிக்குறிப்பும் இங்கே கருதற்பாலன.

9 மா - நாறுகுழி. 3 இது முதல் தீணையக்கம் கூறப்படுகிறது.

தன் பார்ப்பு கவவு முனையின் ஓம்பவும் - மனையைச் சூழ்ந்த சொக்கியின் நிழலிடத்துக் கிடங்த ஈற்றுத் தொழிலையுடைத்தாகிய யாமையினுடைய பார்ப்பைத் தான் தின்றலை வெறுத்ததாயின், அதனைப்பின்பு பசித்தகாலத்துத் தின்பதாகப் பாதுகாத்து வைப்பவம்,

எனவே, மருதங்கில்திலிருக்குங்காக்கை கெங்தனிலத்துப் பார்ப்பைத் தின்னுமென்றார்.

1 “தவழ்ப்பை தாழு மவற்றோரன்” என்பதனுற் பார்ப்பென்றார்.

187. இளையோர் வண்டல் அயரவும் - அவ்வழவர் மகளிர் கெய்தல் சிலத்தின் மணற்குன்றிலே வண்டவிழைத்து விளையாடவும்,

187-8. [முதியோர், அவைபுகு பொழுதிற்றம் பகைமுரங் செலவும்] பகை முதியோர் அவை புகு பொழுதில் தம் முரங்செலவும் - பகைமை முதிர்ச்சோர் தனது அரசவையிற்சென்று புகுங்காலத்துத் தம் மாறுபாட்டைப் போக்கும்படியாகவும், பெரிதாண்ட (229) என மேலே கூட்டுக்.

என்றது, ² வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்குவீட்டறுப்ப வென்றவாறு; ³ “உரை முடிவு கானுன்” (உக) என்னும் பழமோழி கூறினார்.

189-92. [முடக்காஞ்சிசு செம்மருதின், மடக்கண்ண மயிலாலப், பைம்பாகற் பழங்குதனைரிய, செஞ்சளைய கனிமாந்தி:] பை பாகல் பழம் செ சளைய துணைய கனி மாந்தி முடம் காஞ்சிசு செ மருதின் மட கண்ண மயில் ஆல - பசிய பாகற்பழத்தையும் சிவந்த சளையையுடையவாகிய குலைகொண்ட பலாப்பழத்தையும் தின்று வளைவையுடைய காஞ்சிமரத் திலும் செவ்விய மருதிலுமிருந்த மடப்பத்தைத் தம்பிடத்தேயுடைய

1 தோல். மரபியல், சூ. 5.

2 “இளமை நானி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய வுக. வோன்” மனி. ச : 107 - 8.

3 “உரைமுடிவு கானு னிளமையோ வென்ற, நரைமுது மக்களுவப்ப - ஏரைமுடித்துச், சொல்லான் முறைசெய்தான் சோழன் குல விச்சை, கல்லாமற் பாகம் படும்” என்பது பாட்டு; ‘தம்முள் மறுதலையாயினுரிவர் தமக்கு முறைமை செயவேண்டி வந்து சிவசொன்னால் அசு சொன் முடிவுகண்டே ஆராய்ந்து முறைசெய்ய அறிவுசிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுதுமக்கள் உவக்கும் வகை நரை முடித்துவந்து முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்விய சொற் கொண்டே ஆராய்ந்தான் முறைசெய்தான் கீகாய்ப்பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால், தத்தங்குலத்துக்குத்தக்க விச்சைகள் கற்பதற்குமுன்னே செம்பாகமுளவா மென்றவாறு’ என்பது இதனுரை.

வாகிய பெடைமயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படி அங்குளின்றும் போங்து,

193 - 213. [அறைக்கரும்பி னரிசெல்வி, னினக்களம் ரிசை பெருக, வறளுமெபி னிவர்பகன்றைத், தளிர்ப்புன்கின் ரூழ்காவி, னைன ஞாழ்லோடு மரங்குழீஇய, வவண்மையினை னகன்றுமாறி, யவிழ்தளவி னகன்றேன்றி, குழுல்லை யுகுதேறுவீப், பொற்கொன்றை மணிக்காயா, நந்புறவி னடைமையையிற், சுறவழங்கு மிரும்பெவத், திறவருங்திய வினாகரை, பூம்புன்னைச் சினைச்சேப்பி, ஞேங்குதிரை யொவி வெர்கித், தீம்பெண்ணை மடற்சேப்பவுக், கோட்டெங்கின் குலைவாழைக், கொழுங்காந்தண் மலர்நாகத்துத், துடிக்குடிஞ்ஞக் குடிப்பாக்கத், தியாழ்வண்டின் கொளைக்கேற்பக், கலவம்விரித்த மடமஞ்ஞகு, நில வெக்கர்ப் பலபெயர:]

யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப (211) கலவம் விரித்த மடமஞ்ஞகு (212) நிலவு எக்கர் பல பெயர (213) - 1 யாழோசைபோலும் வண்டினது பாட்டினைக்கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த அறியாமையையுடைய மயில் நிலவுபோலும் இடுமணவிலே பல பகுதிப்பட ஆடவும்,

பெடை தங்குகின்ற மருதநிலத்தைவிட்டுப் பாட்டைக்கேட்டு நெய் தனிலத்தே போங்தமைபற்றி மடமஞ்ஞகுபெய்ன்றர்.

அகவர் (220) அறை கரும்பின் அரி செல்வின் (193) இனம் களமர் இசைபெருக (194) வறள் அடும்பின் இவர் பகன்றை (195) தளிர் புன்கின் தாழ் காவின் (196) நனை ஞாழ்லோடு மரம் குழீஇய (197) அவண் மூனையின் அகன்ற மாறி (198) நீல் நிறம் மூல்லை பல் தினை நுவல (221) - நாட்டில் வாழ்வார் அறுத்தலைச்செய்யும் கரும்பின்கண்ணும் அரிகின்ற நெல்வின்கண்ணும் எழுப்பின திரண்ட களமருடைய ஓசை மிகுகையினுடைய நீரற்ற இடத்திலெழுங்த அடும்பினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிரையுடைத்தாகிய புன்கினையும் தாழ்ந்தசோலை களையுடையதாய் அரும்பின ஞாழ்லோடே ஏனைமரங்களும் திரண்ட அங்காட்டை வெறுத்தார்களாயின் அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு நீலநிறத்தையுடைய மூல்லைக்கொடி படர்ந்த பல காட்டு நிலத்தேசன்று அங்நிலத்தைக் கொண்டாடவும்,

அகவர் (220) இசைபெருக (194) மூனையின் அகன்ற மாறிப் (198) பலிந்தினை நுவல (221) வென முடிக்க.

1 “மழலை வண்டின கல்வியாழ் செய்ய”, “பொங்கர் வண்டின நல்வியாழ் செய்ய” (மனி. ச : 4, கக : 58); “வண்டொடு, திருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழில்” சீவக. 1936.

கானவர் (220) அவிழ் தளவின் அகல் தோன்றி (199) கு மூல்லை வீ உகு தேறு (200) பொன் கொன்றை மணி காயா (201) எல் புறவின் எடை முனையின் (202) மருதம் பாட (220)- மூல்லைநிலத்து வாழ்வார் அவிழ்கின்றதாவினையும் பரங்ததோன்றியினையும் அலர்கின்ற மூல்லை யினையும் பூ உகுகின்ற தேற்றுவினையும் பொன்போலும் பூவினையுடைய கொன்றையினையும் நீலமணி போலும் பூவினையுடைய காயாவினையும் முடைய எல்லகாட்டில் உறைகின்ற ஒழுக்கத்தை வெறுக்கின் மருத நிலத்தே சென்று அவ்வொழுக்கத்தைப் புகழுவும்,

1 தளவு - மூல்லைவிசேடம்.

சுற வழங்கும் இரு பெளவத்து (203) இறவு அருங்திய இனம் நாரை (204) பூ புன்னை சினை சேப்பின் (205) ஓங்கு திரை ஒலி வெளி (206) தீ பெண்ணை மடல் சேப்பவும் (207)- சருத்திரியும் கரிய கடவின்கண் இறவைத்தின்ற திரண்டாரைகள் பூக்களையுடைய புன்னைக்கோட்டிலே தங்கின் அதன்மேலே முரிகின்ற உயர்ந்ததிரையினது ஆரவாரத் திற்குவெருவி மருதாலித்தில் இனியபனையினது மடவிலேதங்கவும்,

கோள் தெங்கின் குலை வாழை (208) கொழு காச்தள் மலர்நாகத்து (209) துடி குடினை குடி பாக்கத்து (210) பரதவர் (218) அவண் முனையின் (198) குறிஞ்சி பாட (218)- குலைகொண்ட தெங்கினையும் குலையினையுடைய வாழையினையும் கொழுவிய காச்தளினையும் மலர்ந்த சரபுன்னையினையும் துடியோசைபோலும் ஓசையினையுடைய பேராங்கதை யினையுடைய குடியிருப்பையுடைத்தாகிய பாக்கத்தில் வாழும் பரத வர் அவ்விடத்தை வெறுப்பின் குறிஞ்சிநிலத்தே சென்று அவ்விடத்தைப் புகழுவும்,

214- 5. தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர் மீன் நெய்யோடு நறவு மறுகவும் - 2தேஞ்சியநெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள் மீனினது நெய்யோடே நறவையும் கொண்டுபோகவும்,

216- 7. தீ கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் - இனிய கரும்போடே அவலைக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே கள்ளையும் கொண்டுபோகவும்,

218- 9. [குறிஞ்சி பரதவர் பாட நெய்த, னறம்பூங்கண்ணி குறவர் குட :]

குறவர் நெய்தல் நறு பூ கண்ணி குட - குறவர் அங்கிலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது ஏறிய பூவாற்செய்த கண்ணியைச்சுடவும்,

1 “தளவும் - செம்மூல்லை” துறிஞ்சி. 80, ந.

2 “தேனேய் தோய்ந்தன” சிவக. 2747; தேன் நெய்யென்றும் வழங்கும். தேனை வடிகட்டுத்தற்குக் கருவியாயிருத்தவின் பன்னுடை நேயியெனப் பெயர்பெற்றது.

220 - 22. [கானவர் மருதம் பாட வகவர், தீனிற மூல்லைப் பல் றினை துவலக், கானக்கோழி கதிர்குத்த :]

கானம் கோழி கதிர் 1 குத்த - காட்டிடத்துக் கோழிகள் நெற்கதி ரைத் தின்னவும்,

223. மனை கோழி தினை கவர - மருதங்லத்தின் மனையிற்கோழி கள் தினையைத் தின்னவும்,

224. வரை மஞ்சி கழி மூழ்க - மலையிடத்திற்குரிய மங்கிகள் கழி யிலே மூழ்கவும்,

225. கழி நாரை வரை யிறுப்ப - கழியிற்றிரியும் நாரைகள் மலை யிலே கிடக்கவும்,

226. தண்ணைப்பின் நால் நாடு குழீஇ - குளிர்ந்த வைப்புக்களை யுடைய நான்குக்குருகிய நாடுகள் திரண்டு,

நால் நாடென்றால், 2 “நடுவ னைந்தினை நடுவண தொழிய” என்னுஞ் குத்திரத்தால்.

குழீஇயென்னும் செய்தெனச்சம் பிறவினைகொண்டது, 3 “அம்முக்கிளவியும்” என்னும் குத்திரவிதியால்.

பார்ப்போம்பவும் (186) அயரவும் (187) மயிலால (190) மடமஞ்ஜனு (212) பலபெயரவும் (213) நாரை (204) சேப்பவும் (207) அகவர் (220) அகன்றுமாறிப் (198) பல்றினை துவலவும் (221) கானவர் (220) நடை முனையின் (202) மருதம்பாடவும் (220) பாக்கத்துப் (210) பரதவர் குறிஞ்சிபாடவும் (218) கிழங்கு மாறியோர் (214) நறவுமறகவும் (215) அவல்வுகுத்தோர் (216) மதுமறகவும் (217) குறவர் கண்ணிகூடவும் (219) கோழி கதிர்குத்தவும் (222) மனைக்கோழி தினைக்கவரவும் (223) மங்சி மூழ்கவும் (224) நாரை வரையிறுப்பவும் (225) நானுடு குழீஇ (226) மாமாவின் வயின்வயின் செற் (180) கூடு கெழீஇய (182) நாடு (248) என வினைமுடிக்க.

227 - 31. [மண்மருங்கினைன் மறுவின்றி, யொருகுடையா ஞென்று கூறப், பெரிதாண்ட பெருங்கேண்மை, யறநெடு புணர்ந்த திறன்றி செங்கோ, வன்னேன் வாழி வென்வேற் குருசில்:]

மறு இன்றி (227) அறநெடு புணர்ந்த திறன் அறி செகோல் (230) ஒரு குடையான் ஒன்று கூற (228) முதியோர் (187) முரண் செல (188) பெரு கேண்மை பெரிது ஆண்ட (229) வென் வேல் குருசில் (231) - குற்றமின்றித் தருமத்தோகூடிய வழியை உலகம் அறிதற்குக் காரண

¹ குத்தல் : “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து” துறளி. 490.

² தோல். அகத் தினையியல், சு. 2.

³ தோல். வினையியல், சு. 34.

மாகிய செவ்விய கோலாலும் தன்னளிசெய்தற்கெடுத்த ஒரு கடையாலும் தனது ஆணையையே உலகங்கறும்படியாகவும் முதியோர் முரண் செல்லும்படியாகவும் பெரியகட்டுடனே நெடுங்காலம் உலகையாண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன்,

ஒருக்கடை என்றதனும், ஒன்றுக்கற என்றதனும் இவன் மன்முதும் ஆண்டானன்றார்.

அன்னேன் - யான்க்ரிய அத்தன்மைகளையுடையோன்,

வாழி - வாழ்வாயாக ;

இறுதி யகரம் கெட்டுளின்றது.

232 - 3. [மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா, ஜெல்லை தருங்கன் பல்கதிர் பரப்பி :]

மன்னர் நடுங்க தோன்றி - பகையரசர் எடுக்கும்படி விளங்கி,

பல் மாண் எல்லை தருங்கன் பல் கதிர் பரப்பி - பல்லுயிர்களும் மாட்சி மைப்படுதற்குக் காரணமாகிய பகற்பொழுதைத்தருங்கதிரோன் தன் நிலையைவிட்டுப் பலகிரணங்களைப் பரப்புகையினாலே,

234. குல்லை கரியவும் - 1 கஞ்சங்குல்லை தீயவும்,

கோடு ஏரி கைப்பவும் - மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்,

235. [அருவி மா மலை நிழத்தவும் :] மா மலை அருவி கீழுத்தவும் - பெருமையையுடைய மலை தன்னிடத்து அருவிகளை இல்லையாக்கவும்,

235 - 6. மற்ற கருவி வானம் கடல் கோள் மறப்பவும் - இவையொழிந்த தொகுதியையுடைய மேகம் கடவிடத்து முகத்தலை மறப்பவும்,

237. பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் - பெரிய வற்கட முண்டாகிய சுற்குணமில்லாத காலத்தும்,

கரியவும் கைப்பவும் (234) நிழத்தவும் (235) மறப்பவும் (236) வற அகிய காலையுமென்முடிக்க.

238 - 9. [நைறையு சரந்தமு மகிலு மாரமுந், துறைதுறை தோறும் பொறையிர்த் தொழுகி:] நைறையும் சரந்தமும் அகிலும் ஆரமும் பொறை துறைதுறை தோறும் உயிர்த்து ஒழுகி - நைறக்கொடியும் சரந்தப்புல்லும் அகிலும் சர்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் இலோப்பாறு¹ சன்னிப்போய்,

240. நூரை நூலை குரை புனல் - நூரையைத் தலையிலேயுடைய ஆவாரத்தையுடைய நீர்,

வரைப்பு அகம் புகுதோறும் - குளத்திலும் 3 கோட்டகத்திலும் 4கு தோறும்,

1 கஞ்சா. 2 தோல். உரியியல், சு. 32. 3 ஒருவகை நீர்நிலை.

1 வரைக்கப்படுதலின், வரைப்பு; ஆகுபெயர்.

241. புனல் ஆடும் மகளிர் கதுமென குடைய - நீராடுமகளிர் கடுகக் குடைந்து விளையாட,

புனல் ஒழுகிப் புகுதொறும் மகளிர் குடையவென்க.

242. கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து - வளைந்துநின்ற அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து,

நெல்லு மிகக்காய்த்துத் தரையிலே விழுதலின், வளைந்துநிற்க வேண்டுமென்றார்.

243. சூடு கோடு ஆக பிறக்கி - சூட்டை மலையாக அடுக்கி,

243-4. நான் தொறும் குன்று என குவைஇய குன்று குப்பை - நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலி,

245-8. [கடுங்தெற்ற மூடையி னிடங்கெடக் கிடக்குஞ், சாவி நெல்லின் சிறைகொள் வேவி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடுகிழ் வோனே :]

கடு தெற்ற மூடையின் இடம் கெட கிடக்கும் - நெருங்கத்தெற்றின குதிரின்கண்ணே வெற்றிடம் இல்லையாம்படி கிடத்தற்குக்காரணமான,

கடுங்தெற்றமூடை - 2 கோட்டையுமாம்.

சிறை கொள் 3 வேவி ஆயிரம் சாவி நெல்லின் விளையுட்டாக - வரம்பு கட்டின வேவினிலம் ஆயிரக்கலமாகிய செங்கெல்லின் விளையுட்டாக,

காவிரி புரக்கும் நாடு கிழவோன் - காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடையோன்.

வறஞுகிய காலையும் (237) புனல் (240) ஒழுகிப் (239) புகுதொறும் (240) மகளிர் குடைந்து விளையாடக் (241) கூனி அரிந்து (242) பிறக்கிக் (243) குவைஇய குப்பை (244) கிடத்தற்குக்காரணமான (245) விளையுட்டாகக் (247) காவிரி புரக்குநாடு (248) என வினைமுடிக்க.

பொருங (3), கோடியர்தலைவ, கொண்டதறிந (57), புகழுமேம்படுஷ, (60), ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பியபின்றை (52) நெறிதிரிச்தொராஅது (58) ஆற்றெதிர்ப்புதலும் சோற்றன்பயனே (59), போற்றிக்கேண்மதி (60); நின்னிரும்பேரோக்கலோடு (61) பசி ஓராஅல்வேண்டின், நீதின்று (62) எழுமதி (63); யானும் (64) இன்மை தீர வந்தனென் (129); உருகெழு குருசிலாகிய (131) உருவப்பஸ்ரே ஸிளாயோன் சிறுவன் (130), கரிகால்வளவன் (148), நாடுகிழவோன்

(248), குருசில், அன்னேன் (231) தாணிழன்மருங்கிற் குறுகி (149). மன்னர் கடுமகத்தோன்றி (282), வாழியெனத் (231) தொழுது முன் னிற்குவிராயின் (150), நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்கலோவிலன் (173) எனக்கூட்டி வினை முடிவுசெய்க.

1 “ முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி.....வேண்டும் ” என் பதனேன், இங்ஙனமுடிந்தது.

2 “ கூத்தரும் பாணரும் பொருஙரும் விறவியு, மாற்றிடைக் காட்சி யுறழுத் தோன்றிப், பெற்ற பெருவளாம் பெருஅர்க் கறிவறீஇசு, சென்று பய வென்றிரசு சொன்ன பக்கமும் ” என்பது இதற்கு விதி.

3 “ ஆசிரிய நடைத்தே வஞ்சி ” என்பதற்கு பின்னர் வஞ்சி மிகவும் வந்தனவென்றுணர்க.

சோழன் கரிகார்ப்பேருவளத்தாலை முடத்தாமக்கள்ளியார் பாடிய போருநாற்றுப்படைச்சு மதுரை ஆசிரியர் பாத்துவாசி நஷ்சீனீசுக் கினியரிசேய்த உரை மூற்றிற்று.

வேண்பா.

1 4 ஏரியு மேற்றத்தி னுனும் பிறர்நாட்டு

வாரி சுரக்கும் வளவெனல்லாந் - தேரின்

அரிகாலின் கீழுகூல மந்நெல்லே சாலுங்

கரிகாலன் காவிரிகுழ் நாடு.

2 அரிமா சுமந்த வமளிமே லாஜைத்

5 திருமா வளவனேனத் தேறேன் - திருமார்பின்

மானமா வென்றே தொழுதேன் ரெமுதகைப்

போனவா பெய்த வளை.

3 6 முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்

இச்சக் கரமே யளந்ததாற் - செய்ச்செய்

அரிகான்மேற் றேன்ரெடுக்கு மாய்புனனீர் நாடன்

கரிகாலன் கானெனருப் புற்று.



1 “ முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி, பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே, யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் ” தோல். எச்ச. கு. 66. 2 புறத். கு. 86. 3 செய். கு. 108.

4 தோல். புறத்தினை. கு. 31, ந. மேற்.

5 “ திருமாவளவன் ” (பட். 299); “ செருவெங் காதலிற் றிருமா வளவன் ” சீலப். கு : 90.

6 இச்செய்யுள் பட்டினப்பாலையின் இறுதியிலும் காணப்படுகிறது.